



Ref:REL/0094/2024-25 August 31, 2024

To,

Department of Corporate Services THE STOCK EXCHANGE, MUMBAI, PHIROZE JEEJEEBHOY TOWERS DALAL STREET MUMBAI-400001

Dear Sir,

Sub:: ADVERTISEMENT OF NOTICE OF DESPATCH OF EVOTING & 30TH AGM NOTICE TO SHATEHOLDERS

We are sending herewith the Newspaper clippings of the Notice published in Newspapers regarding the dispatch of Notice and Annual Report 2023-2024 and 30th AGM and Evoting schedule.

We request you to kindly take the same on record and acknowledge.

Thanking You, Yours faithfully, for RASI ELECTRODES LIMITED,

B POPATLAL KOTHARI MANAGING DIRECTOR DIN: 00594168

Manufacture & Markefing of All Grade Welding Electrodes , Go, Welding Wire, and Drawn Wire Etc.

Regd. Off : 21, Raja Annamalai Road, Flat No. A/14, Rams Appartment,3rd Floor, Chennai - 600 084, Ph : +91-44-26424523 / 7884 Email : info@rasielectrodes.com Visit us : www.rasielectrodes.com, Factory : Upparapalayam Village, Alamathi Post, Redhills, Chennai - 52. 9381023215 / 9884361566

ner a ferrar i den anvander an ender an ender de la companye de la construction de la

CIN: L52099TN1994FLC026980. Customer Care : +91-044-26401822



Kamakshi Memorial Hospital launches Parinamam support group

Chennai, Aug 31: Dr. Kamakshi Memorial Hospital announced the launch of the "Parinamam" Support Group, a comprehensive initiative designed to for patients living with Parkinson's disease. Parkinson's is a complex, slowly progressing neurodegenerative condition that presents both motor and non-motor symptoms, each requiring specialized care.

Parkinson's disease (PD) is often recognized for its motor symptoms, such

issues with walking and for managing motor balance, difficulty with swallowing, and speech of physiotherapy and disorders. However, it is essential to understand cannot be understated," that Parkinson's also says Dr. Parvathi, Head encompasses non-motor of the Physiotherapy provide holistic support symptoms, including Department. "It's equally cognitive issues, important to address the behavioral abnormalities, hallucinations, sleep disturbances, anxiety, and depression. These diverse

treatment, combining both pharmacological and nonpharmacological therapies. "While titration of

symptoms, the role occupational therapy non-motor symptoms with a comprehensive support OIn response system." to the complex needs of Parkinson's patients,

symptoms necessitate a Dr. Kamakshi Memorial multifactorial approach to Hospital has established the "Parinamam" Support Group under the expert guidance of neurologists Dr. Rajeswari, Dr. Praveen as tremors, dyskinesia, medications is critical Chander, and Dr. Anirban.

HDFC Bank unveils DigiPassBook feature on SmartWealth App

Chennai, Aug 31: HDFC Bank has launched an innovative feature on its SmartWealth app called DigiPassBook. This feature allows users to manage and view all their equity investments, ETFs, and Demat accounts within the app.

DigiPassBook enables users to aggregate their equity investments, ETF holdings, and transactions from various depository participants by providing a one-time consent. With this feature, users can seamlessly access investment details, transactions, and analytics, all in one place. It also consolidates bank account balances, reducing the need to switch

NAME CHANGE

NAME CHANGE

Tippu

My Son, Aaditiya

Street, Sai Pallikaranai, Chennai–

MANIVA NNAN

Date of Birth:

at

shall

known

PEERVA AEJAZ BASHA

NAME CHANGE

Mohamed Saleem, Date of Birth: 07.04.1968, Residing at No.11/122, Moolakadai Madar

shall

KANIYAMBADI TASNEEM

know

NAME CHANGE

D/o. NATESAN SUGUNA RAO,

DATE OF BIRTH : 06.01.1984

S.SOFIA JAYAKUMAR,

MOHAMED SALEEM

Neelfield, Vaniyambadi

MOHAMED SALEEM

TASNEEM KOUSAR

NO 6/11, FLAT

FANTASTIC BY

S.SOFIA JAYAKUMAR

NOOMBAL,

Shall

as

W/C

Date of

Tirupathu

henceforth

751

TASNEEM KOUSAR,

751

Residing

Chengan

Muslimpur,

Mohamed

Street, -635

KOUSER

residing at NO. C104,

S.SOFIA

URBANTREE,

CHENNAI - 600 095.

henceforth be known

Dist.

-635

Dist.


Birth

S/O.

between multiple apps, and provides a comprehensive view of income and expenses.

DigiPassBook is supported by the account aggregator framework, which allows users to consolidate financial assets from different institutions.

combined balances from all savings accounts and offers insights into spending and income categories. Users can categorize their expenses and analyze their financial inflows and outflows.



NAME CHANGE MOHAMED SALEEM ALEENASUMAN, W/O. Peerva Usama Tameem, Date of Birth 21.10.1997. Residing at Moolakadai Madar No.11/122,

Street, Neelfield, Vaniyambadi -635 751, shall Tirupathu henceforth Dist,

known

MANDIA ALEENA SUMAN Place : Chennai MOHAMED SALEEM Date : August 30, 2024 ALEENA SUMAN

Corporate Identity Number (CIN): L17111TZ1973PLC000675:

GST No : 33AAECS3342J1ZH

Tel: 0427 2240790 Email: corporate@sambandam.com:

cs@sambandam.com Website: www.sambandam.com

NOTICE

For POCL Enterprises Limited Aashish Kumar K Jain Company Secretary & Finance Head



NCRI hosts symposium on **Neurocritical Care** Chennai, Aug 31: objective is to promote by reviewing current evidence-based treatment

The 5th Annual Symposium οf Neurocritical Care Society of India (NCRI) begins in Chennai. This consultation is being conducted by Kaveri Hospital, Chennai Radial Road, in association with

of neurological diseases. NCRI continues to strive to advance the field of neurology, improve the health of patients and provide them with multidisciplinary care. NCRI strives to provide

NCRI. NCRI's main best clinical practice



NOTICE IS HEREBY GIVEN THAT Shareholders of the Company may note that in compliance with General Circular issued by The Ministry of Corporate Affairs ("MCA") has vide its latest circular dated September 25 2023, December 28,2022, May 5, 2022, January 13, 2021, read with circulars dated May 5, 2020, April 13, 2020 and April 8, 2020 (collectively referred to as "MCA Circulars"), the 31st Annual General Meeting (AGM) of the Company will be held through VIDEO CONFERENCING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM) on Friday, September 27, 2024 аt 11:30 а.т.

In compliance with the above circulars, electronic copies of the Notice of the AGM and Annual Report 2023-24 will be sent to all the shareholders whose email addresses are registered with the Company/Depository Participant(s). Shareholders holding shares in dematerialized mode and whose email addresses are not registered are requested to register their email addresses and mobile numbers with their relevant depositories through their depositary participants. Shareholders holding shares in physical mode are requested to demat their holdings/furnish their email addresses and mobile numbers with the Company at subalshare 2008 @ rediffmail.com and its Registrar and Share Transfer Agent Camer Corporate Services Limited at sofia@cameoindia.com. The notice of the 31st AGM and Annual Report 2023-24 will also be made available on the Company's website at www.sugalshare.com.

Shareholders will have an opportunity to cast their vote remotely or during the AGM on the business as set forth in the Notice of the AGM through electronic voting system. The manner of e-voting remotely or during the AGM for shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their email addresses will be provided in the Notice of AGM to the shareholders. Shareholders may please note that in terms of aforementioned circulars, the Company will not send physical copies of AGM Notice and Annual Report to the Shareholders.

BY ORDER OF THE BOARD FOR SUGAL & DAMANI SHARE BROKERS LIMITED Date: 30/08/2024 RADHIKA MAHESHWARI COMPANY SECRETARY Place: Chennai


scientific advances in the field of neurology in consultation with other clinical disciplines. NRCI focuses on education, research, patient safety,

multidisciplinary care, innovative and multidisciplinary clinicians, etc. Dr. Ponnaiah Vanamurthy, President, Neurocritical Care Society of India, highlighted the clinical merits of modern advances in the treatment of stroke, head injury and other serious neurological diseases. Dr. MJ University Chancellor Dr. Narayanasamy inaugurated the 5th Annual Symposium of Neurocritical Care Society of India. Dr. K. Sridhar, Secretary, Neurocritical Care Society of India, who was the special guest, shared his joy about joining the Neurocritical Care Society of America for the first time. 15 international neurologists from different countries are participating in this seminar. In this, a pre-

consortium workshop on Advanced Monitoring in Neurotherapy has been organized. 400 eminent doctors and neurotherapists from all over the world are participating in the first ever Neurocritical Care Society of India Symposium in Chennai. The seminar is organized around the theme "Emerging Trends, Expanding Opportunities,

This feature shows





Any person who acquires the shares of the Company after the dispatch of the Notice and holding shares on cut-off date can follow the process for generating the login ID and password as provided in the Notice. The members who have casted their vote by remote e-voting may attend the meeting but shall not be entitled to cast their vote again.

The AGM Notice along with the Annual Report for the year 2023-24 is displayed on the Company's website at www.poel.in and on the CDSL website www.evotingindia.com. Members holding shares in physical form and who have not yet registered their e-mail address are requested to get themselves registered with our RTA at http://investors.cameoindia.com for obtaining the Annual Report and for casting their vote by remote e-voting or voting during the AGM

In case of any queries / grievances relating to voting by electronic means, members may contact Mr. Aashish Kumar K Jain, Company Secretary of the Company, at the above mentioned contact details.





to transact the businesses, as set forth in the Notice of the AGM of the Company, in compliance with applicable provisions of the Companies Act, 2013 (Act) and rules made thereunder and the applicable SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI Listing Regulations) read with applicable circulars issued by Ministry of Corporate Affairs (MCA) and circulars issued by Securities and Exchange Board of India (SEBI) (collectively referred to as "relevant circulars" or "Circulars"). The Register of Members and Share Transfer books will remain closed for 5 (Five) days from Saturday, 21st September 2024 to Wednesday, 25th September 2024 (both days inclusive) on account of the 14th AGM.

The Notice of the AGM of the Company along with the Annual Report for the financial year 2023-24, containing inter alia Board's Report, Statement of Profit and Loss, Balance Sheet and Report of the Auditors thereon, has been sent through electronic means on 30th August, 2024 to those shareholders, whose email addresses are registered with the Company / Depository Participants as on 23rd August 2024. The Notice of the AGM along with the Annual Report 2023-24 is also made available on the Company's website https://www.chennaiferrous.com/investorrelations.html and the website of the Stock Exchange, BSE Ltd., at www.bseindia.com.

Relevant circulars issued by MCA and SEBI permit holding of the AGM through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. The Circulars dispensed with the facility of permitting the members to appoint proxies to attend and vote on his / her behalf, as the AGM is being held through VC. Accordingly, the facility for appointment of proxies by the members will not be available. Instructions for remote e-voting & e-voting during AGM and instructions for joining the AGM through VC are detailed in the Notice of the AGM.

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI Listing Regulations, the Company will provide its members, facility of e-voting to exercise their right to vote on the resolutions proposed to be passed at the said meeting. The Company has engaged National Securities Depository Limited (NSDL) to facilitate remote e-voting and e-voting during the AGM. The remote e-voting facility will commence on Sunday, September 22, 2024 from 9:00 a.m. (IST) and will end on Tuesday, September 24, 2024 at 5:00 p.m. (IST). The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Facility for e-voting shall also be made available during the meeting. Members whose name appears in the Register of Members / Beneficial Owners as on the cut-off date i.e. September 18, 2024 are entitled to vote. The voting rights of members shall be in proportion to their shareholding in the Company as on the beginning of the cut-off date i.e. September 18, 2024.

Only those shareholders, who are present in the AGM through VC / OAVM facility and have not casted their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system available during the AGM. Shareholders who have voted through remote e-voting will be eligible to attend the AGM. However, they will not be eligible to vote again during the AGM.

Any person who becomes a member of the Company after dispatch of the Notice of the Meeting and holds shares as of the cut-off date i.e. September 18, 2024, may obtain the Notice of the Meeting from Company's website www.chennaiferrous.com or write to investor@chennaiferrous.com.

Members who would like to express their views/ ask questions as a Speaker at the Meeting may pre-register themselves by sending a request from their registered e-mail addresses mentioning their names, DP ID and Client ID/ folio number, PAN and mobile number to investor@chennaiferrous.com before September 20, 2024. Only those members who have pre-registered themselves as a speaker will be allowed to express their views/ask questions during the AGM. The Company reserves the right to restrict the number of speakers depending upon the availability of time at the AGM.

By order of the Board

(Sd) S.Natarajan

Company Secretary

	For Chennai Ferrous Industries Limited
	Sd/-
Place : Gummidipoondi	R Natarajan
Date : August 30, 2024	Chairman and Managing Director

<u>மக்கள்5</u>இதுரல்

within

council within 10 days

*** *** ***

After ten days of the Publication of this notice and within three months thereafter I, S.M.RIYASUDEEN, S/o. Mansur Ali

aged 37 years, permanently residing at No. 229, Angappan Naickan Street, Mannady, Chennai - 600 001.

intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus

KAYAMBATTU

KAYAMBATTU

After ten days of the Publication of this notice and

Mayiladuthurai, Nagapattinam, Tamil Nadu – 609001 intend

having my enrolment as an advocate moved before the Bar

Council of Tamil Nadu, bar council

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. DAYAALINI.K.C

After ten days of the publication of this notice and within three months

thereafter | ASHOKKUNAR M

S/O M.MANI, aged 33 years permanently residing at 377/155 Kamaraj Road, Nearby aravind

Rural Centre, Arakadanallur, Kandichipuram Taluk, Villupuram District- 605752. intend having

my enrolment as an Advocate moved before the Bar Council of

High Court campus

buildings, H Chennai-104.



'புதியவர்களுக்கான ஆரோக்கிய அடித்தளங்கள்'' : எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ராமாபுரத்தில் 3 நாள் பயிலரங்கம்

சென்னை, ஆக 31-ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சமின்ஸ் அண்ட் டைக்னாலது, ஐக்யூஏசி, தேசிய சேவை திட்டத்துடன் இணைந்து சென்னை ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து 3 நாள் பயிலரங்கை நடத்தியது

8

இதில் கொன் கலந்து மாணவர்களுக்கு மனதில் இருந்து எதிர்மறையை அகற்றும் நோக்கில் புத்துணர்ச்சி குறித்த நடைமுறை அனுபவ அமர்வு வழங்கப்பட்டது. அவர்கள் லேசான தன்மை மற்றும் தெளிவின் மனத் உணர்வை அனுபவித்தனர்.

நுமைபாகமை, சென்னை 600 00 அசல் வழக்கு என்.207/2024 பாரத ஸ்டேட் வங்கி, ஆர்.எ.சி.பி சென்டர் என்.97. ஏ.எ. ஃப் பிளாக், 4வது அவென்யூ, சாந்தி தாலணி, அண்ணா நதர், சென்னை-600 040

தம், தட்சங்கள் பாடி தர்வட் துப்பானாஜ் எண் 141, எப் 1 முதல் தளம். ஈ பிளாக் நவகனோஷ் டுலிப் லேக் வியு தெரு காஞ்சிநகர் விரிவு, விநாயகபுரம். சென்னை—600 099.

வங்கி பிரதிநிதி முதன்மை மேலாளர் மற்றும்

திரு. தி. சரவனாபாபு த/பெ. தியாகராஜ்

அங்கீக**ரி**க்கப்பட்ட அதிகாரி

திரு. தி. சரவரைபாபு

பெறுநர்

கடன் தீர்ப்பாயம் -2 சென்னை 6 வது தளம், அடிஷ்னல் ஆபீஸ் பில்டிங், சாஸ்திரி பவன், ஹாடோஸ் ரோடு

நுங்கம்பாக்கம், சென்னை 600 006

எகிர்

மேற்கண்ட மஸ்தாார் இந்த அசல் வடிக்கை பிரகிவாகி மீகு சூபாய் 27.35.902

நேர்மறை, இது ஊக்குவித்தது.

இந்த புதிய தெளிவு வாழ்க்கையின் – வழங்கினார். சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், நன்கு அறிந்த முடிவுகளை எடுக்கவும் அவர்களுக்கு நரசிம்ஹா, கற்றுக்கொண்ட உதவும். அவர்கள் படிப்பில் நுட்பங்கள் கவனம் செலுத்தவும், பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சி சிஎஸ்ஏபிசில உமா சங்கரி வரவேற்றார். விபி நிர்வாகி (எஸ் அண்ட் எச்) டாக்டர் ஜே.திலீபன், பாராட்டினார். இ அண்ட் – நன்றி கூறினர்.

... மனுதார

பிரதிவாதி

மான்பமை வருவாய்

கோட்டாட்சியர் அவர்கள்.

வாணியம்பாடி.

ந.க.எண்.ஆ3/901/2024

எதிராக

எழுத்து (மலமாகவும் அல்லது நேரிலோ

— மனுதார

இறப்பு சான்று முஹமத் அக்கியா, த/பெ.முஹம்மத் பாஷா,

ாலரியம்பாடி வட்டம்.

வருவாய் கோட்ட அலுவலர்.

கோட்டாட்சியர் அலுவலகம்

கபூராபாத் கிராமம்,

சரியான டி டீன் டாக்டர் எம்.சக்தி கணேஷ் சிந்தனை மற்றும் சிறந்த புரிதலை பாராட்டினார். எஸ் அண்ட் எச் டீன் டாக்டர் சி. சுந்தர் வாழ்த்துரை

> கே.வி.நாராயணன், டாக்டர் இயக்குனர் வெங்கட ത്രഞ്ഞ ்டெக்சியன் இந்தியா நிறுவனம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ், இன்ஸ்டிட்யூட்டீன் எஸ் அண்ட் எச் *சி. க*ந்தர் பரமசாமி, கௌரவித்தார்.

ஐக்யூஏசி ஒருங்கினைப்பாளர் ஆர்.ரேணுகாதேவி, எம்.கிருஷ்ணா, டாக்டர் எஸ். விருந்தினரைப் பற்றிய அறிமுகம், ஒருங்கிணைப்பாளர் รเซเรเตบราตบ ஏ.விக்னேஷ், குமார் .எஸ் ஆகியோர்

buildings, Hi Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. S.M.RIYASUDEEN பெயர் மாற்றம் After ten days of the Publication of this notice and within three months thereafter I, ... T.BHUVANESHWARAN, SUMAYA FATHIMA SHAHUL HAMEED க/பெ. Mytheen Shahui Hameed I.BITUVAINESITIVIATION S/O. P.THANGARAJ Aged 24 years. Permanently residing at No. 44/59, Kanniappa Gramani Nagar, Kaladipet, Thiruvottiyur, பிறந்த தேதி 05-01-1980. (பிறத்த மாவட்டம்: கள்னியாகுமரி) Nagar, Kaladipet, Thiruvottiyur, Chennai –600019. intend having my enrolment as an advocate எண்: 32. 1வது தளம், !வது பிரதான சாலை, திருமலை நகர். ஹஸ்தினாபுரப், சென்னை 600064 moved before the Bar Council of mil Nadu, bar council buildi Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. T.BHUVANESHWARAN என்ற முகவரியில் வசிக்கும் நாள் After ten days of the Publication of this notice and Publication of this notice and within three months thereafter I, RESHMA V, D/O. VENGATESAN, aged 26 years, permanently residing at 472 KALIAMMAN KOVIL NORTH, PERIYAKAYAMPATTI, VTC: KAYAMBATTI

சென்னை-600 041 என்ற அட்ரு வணிகர் வசம் நாள் 16.10.2022 VTC: PO: முதன் 28.66.2023 முற்றா காணைவின் THIRUVANNAMALAI DISTRICT Tamil Nadu - 606701. intend having my enrolment as an advocate moved before the Bar . ஆட்கு வைக்கப்பட்டு காலங்கடந்தும் பிட்கப்படாத பொருட்களை நாள் 12.00.2024 அல்று மதியம் Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104.

Chennal-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. RESHMA V முன்னிலைமால், ஒன்னது. கிரி ஆக்ஷனியரால் ஏஸ் போட் ***** பர்சன் பேங்கர்ஸ், 12/37, அண்ணா மெயின் ரோடு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை–600 078 என்ற அடகு within three months thereafter I, DAYAALINI.K.C, D/o. ShriMUNUSAMY Aged about 23 years, permanently residing at No. 6, Town Station South Bank, Margaethereit ณอาทโซก์ กายป. แกลที่ 27.01.2021 முதன் 23.12.2022 முடிய காலமாமின் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படது பொருட்ணை தான்

***** வெனாராம் பான் புரோக்கர், 24A அயணாம்பாக்கம் மெமின் ரோடு, ICF காலனி, அம்பத்தூர், சென்னை–800 058 என்ற அடகு வணிகர் வசம் நான் 10.03.2022 முதன் 17.07.2023 முடிய காலவனில் அட்கு வைக்கப்பட்டு காலக்ன த்துர் – மி. சுப்படாத பொருட்கனை தார் – 10,10,3024 அன்று காலை படமணியளவில் மேற் கறிப்பிட்ட விலாசத்தில் அப்பத்துரி தாதுக்கா எ. வட்டாட்சியர் முன்ன ை மெஸர்ஸ் ஆ, தாதுக்கா வட்டா சியர் ர சிரர் துணை முன்னிலையில், കിറി ஆக்ஷனியால் ஏலம் போடப்படும்.

120 TH 20 MTS IN IT GOARD THE HEISHIGH 20 MTS IN IT GOARD THE HEISHIGH THE IS AT A THE IS AND IN INCIDENCE. T மேன்மையிகு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் அவர்கள் ENROLLMENT NOTICE After ten days of the Publication of this notice and சமூகம் MCOP. No. 90/2023 three months thereafte DHIVAKAR K, S/o. P KUMAR, aged 5 years, Resident of NO. 41, Big வெங்கடேசன் த/பெ. சின்னக்கண்ணு நெ. 1/35, மாரியம்மன் கோவில் தெரு,

Street, pandravedu Village and Post, Pallipet Taluk, Thiruvallure Dist--631 208. intend having my கொள்ளார் & அஞ்சல். திண்டிவனம் வட்டம். ... மனுதாரா எதிர் எதா ராஜா த./பெ. பாபு நெ. 185/8, பாலகிருஷ்ணன் தெரு. enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104. புதிய வண்ணாரப்பேட்டை. தண்டையார்பேட்டை. சென்னை81

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. . 1ம் எதிர்மணுகாரர் … ம எதாமனுதாரா மேற்படி நெம்பா மனுதாரருக்கு கடத்த 06.12.2022 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் கொடுங்காயம் DHIVAKAR K அடைந்ததற்காக எதிர்மனுதாராகள் After ten days of the publication அல் கத்தில் காரி மனு தாக்கல் மீது இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மேற்படி மனுவில் தாங்கள் 1ம் எதிர்மனுதாரர் of this notice and within three months thereafter I, AJITH N S/O. P Natarajan, aged 25 years, Resident of No. 27 big Street _____படி மனுவில் தாங்கள் 1ம் எதிர்மனுதாரர் ஆவீர். மேற்படி வழக்கில் 1ம் எதிர்மனுதாரராகிய தங்கண் எதாவக **** andravedu Village and post, Pallipe aluk, Thiruvallur Dist -631208 எதாவது ஆட்சேபனை வருகின்ற 19.10.2024 இருப்பில் Tatuk, Thruvaliur Dist -051208, intend having my enrollment as an advocate moved before the Bar council of tamilnadu and Puducherry, bar council Buildings 600104, Those who have any valid objections may notify same to the bar council within 10 days. அன்ற காலை 10.00 மணியளவில் சமகம் காலை IOO மணாயளவால் சரூகல கோர்ட்டில் தாங்கள் தேரிலோ அல்லது தங்களின் வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ஆட்சேபனை தெரிவிக்கவேன்டியது தவறும் தெரிவிக்கவேண்டியது. தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீரப்பு பகரப்படும் AJITH N

என்பதை கண்டிப்பாய் அறியவும். K.கிஷோர்பாபு M.L வழக்கறிஞா. திண்டிவனம்

> மாண்புமிகு சார்பு தீதிமன்றம் திருவொற்றியூர். இடைக்கால மனு என்ர, 1/2024 இல்

அ.வ.எண். 82/2024 V. ரமேஷ் பாபு ...மனுதாரர்/வாதி எதிர் 1. ஜெயபாலன் மற்றும் 1நபர்

எதிர் மனுதாராகள்/ பிரதிவாதிகள் 1.ஜெயபாலன் த/பெ பத்மநாபன் எண். 34, விசாகதோட்டம்

சைதாபேட்டை, சென்னை 15 ிவது எதிர்மனுதாரர்/ பிரதிவாதி அறிவிப்பு

அறுவாப்பு மேற்படி வழக்கானது மனுதாரால் எதிர்மனுதார்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் இடைக்கால மனுவில் 1வது எதிர்மனுதாரர்/1வது பிரதிவாதி வருகைக்காக மேற்படி நீதிமன்றத்தில் வரும் 30/09/2024 அன்று காலை 10.30 மணியளவில் வாய்தா போடப்பட்டுள்ளது.அன்றைய தினம் மேற்கண்ட நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமோ ஆஜாமி ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்,தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பகை அறியவம்.

N. நாக சுந்தரம் M. A. M. L. K. N. நரேன் சரத் B.A. B.L., மனுதார**ரி**ன் வழக்கறிஞர்கள்/ வாதியின் வழக்கறிஞர்கள்

மேன்மைமிகு வருவாய் னேட்டாட்சியர் **அவர்கள் சமூகம் விழுப்புரம்.** முருகேசன், S/o.கோவிந்தசாமி (Late) அடங்குணம் கிராமம்

விக்கிரவாண்டி வட்டம் விழுப்புரம் மாவட்டம்

______ அறிவிப்பு முருகேசன். {Late^ S/0.கோவிந்தசாமி முருகேசன். ஏ.மக்கன்பந்தாயை (Late) என்ற நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது தாயார் ரத்தினம்பாள் w/ லகோவிந்தசாமி என்பவர் கடந்த 7/6/2009 அன்று மேற்படி பு பு கலைக்கு குறைக்கிலை குறைப்பில் கிராமத்தில் இறந்ததை அப்பொழுது இறப்பு பதிவுசெய்யப்படாததாக தற்போது அவருடைய இறப் தற்போது அவருடைய இறப்பு சான்றிதழ் கோரிவிழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனுதாரா் மனுதாக்கல் செய்துள்ளாா். மேற்படி மனுவில் யாருக்காவது ஆட்சேபனை இருப்பின் ஆட்சோணை ஆட்சோனையை தங்களுடைய ஆட்சோனையை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிடையாகவோ அன்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜ்ராகி ஆட்சேபனையை தெரிவிக்க ஆஜூராக ஆட்டு கால்கால் பிறாகாக வேண்டியது. இல்லையெனில் மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டுவிடும் என்பதை அறியவும்.

முருகேசன் மனுதாரா

மேன்மையிகு திண்டிவனம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கோற்ட்டார் அவர்கள் சமூகம்

I.A. NO.671/2024 in O.S.NO.81/2020 திண்டிவனம் வேட்டம். மொட்டையன் தொகுக்கள் கேட்டம், கொடங்கை தெரு, நெ. 5ல் வசிக்கும் ஏழுமலை மகன்கள் பிரதியா1, நிவேதா2 . மனுதாராகள்/வாதிகள் எதிர்

திண்டிவனம் வட்டம், சிங்கனூர் கிராமம், மெயின் ரோட்டில் வசிக்கும் குப்பன் மகன் ஏழுமலை எசிர்மனைகாார்/பிரசிவாகி

31-8-2024

சென்னை உயர்ந்தி மல	ள்றம்
(உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு	நபற்றிய ஆள்வரை)
முதலேற்பு மனு எண். 42:	3/2024
இந்திய வாரி	கிமைச்சட்டம் XXXIX /1926
தொடர்பான	ഥള്വ്വബിൾ 03.05.2021 ക്രത്ത്വ
இ <u>ர</u> அவர்கள	ந்து போன K.ராமகிருஷ்ணன் ரின் வாரிகரிமை கோரும் மனு
1) திருமதி. R. மீனாக்ஷி	
த/பெ.K.ராமகிருஷ்ணன், க/பெ. கிருஷ்ணன்,	
''ஸ்ரீதேவி கிருபா''	
31/சி, கிருஷ்ணசாமி அவின்யூ, தரை தளம், 👘	
லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை–600 (004
2) திருமதி, R. முத்துலெட்சுமி	
த/பெ.K.ராமகிருஷ்ணான், க/பெ. கார்த்திக் ராம	sôn,
''பாரீதேவி கிருபா''	
31/சி, கிருஷ்ணசாமி அவின்யூ, தரை தளம், 👘	
லஸ் சர்ச்ரோடு, மயிலாப்பூர், சென்னை—600	
திருநெல்வேலி மாவட்டம்–627011, மக	ாராஜா நகர், 2வது குறுக்கு
தெரு, கதவு என்.C95 என்ற முகவரியில் வசி	ந்து வந்து 03.05.2021 அன்ற
இறந்து போன K.ராமகிருஷ்ணன் அவர்க	
ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவட	நம் தங்களுக்கு தக்கதெனச்
கருதினால் நீதிமன்றம் வாரிகரிமை சால்	றிதழ் வழங்குவதற்கு முன்
சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்டர் கோர்ட்டில்	ി 17.0 9.2024 കിർാസി കോതംയ
10.30 மணிக்கு மேற்படி விசாரணையின் பே	
தங்களது தங்களது ஆட்சேபணைகளைத் தெ	ரிவித்துக்கொள்ளுமாறு இதன்
மூலம் அறிவிக்கப்படுகிறார்கள்.	
2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம்	தேதி சென்னையில்
் கூடைப்பட்ட	
J. ராதாகிருஷ்ணன்,	S. & Annonia
G. குழுத்ஜயக், M.L. ரமேஷ்	உதவி பதிவாளர்
மனுதாரரின் வழக்கறிஞர்கள்	முதலேற்பு பிரிவு–
ப.நெ.க, பு.நெ. 15, கொண்டி செட்டி தெரு.	சென்னை உயர்நீதிமன்றம்
2வது தளம், சென்னை-600 001	சென்னை – 104

ராசி எலக்ட்ரோட்ஸ் லிமிடெட் R CIN: L525991711994PLC026980 பதிவு அலுவலகம் : பிவாட் ஏ–17, வேது மாடி, ராம்ஸ் அபாட்டமொன்ட்ஸ். 21, ராஜா அன்ஸமாமலை சாலை, புரசைவாக்கம், சென்வை 6.00.047 காணொலி காட்சி (VC) / பிற ஆடியோ காட்சிகள் (OAVC)

மூலம் நடைபெறும் 30வது வருடாந்திர பொதுக் கூட்டம் தொடர்பான பொது அறிவிப்பு

இதன் மூலம் அறிவிப்பதாவது:

, கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MCA) மற்றும் செக்யூரிட்டீஸ் அன்ட் எக்சேஞ்ச் போட்டு ஆப் இந்தியாவின் பொருந்தக்கூடிய அன்ட் எக்சேஞ்ச் போட்டு ஆப் இந்தியாவின் பொருந்தக்கூடிய சுற்றறிக்கை ஆகியவற்றின் கீழ் சும்பெனி 3caag வருடாந்திர பொதுச் கூட்டத்தை (AGM), திங்கட்கிழலை, 30 செப்டம்பர், 2024 அன்று காலை 9.30 மல்விக்கு காணொலி காட்சி ("VC") மற்றும் இதர ஆடியோ காட்சி

முறையில் ("OAVC") நடத்த கம்பெளி உத்தேசித்துள்ளது. 2. இந்த பொது அறிவிப்பு விளம்பாம் வெளியான தேதியில் இருந்த குறைந்தபட்சம் 3 நாட்களில் 30வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2023-2024ம் ஆண்டுக்கான 30வது வருடாந்திர அறிக்கை ஆகியவற்றை அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சக முலம் அனுப்ப கம்பெனி உத்தேசித்துள்ளது. 30 வது வருடாந்தி பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023-2024ம் ஆண்டுக்கான 30 வது பொதுக் கூட்ட அற்கப்படி மற்றும் பண்டு சும்போல் ஆண்டுக்கான செய்து வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெளியன் இணையதளம் www.rasielectrodes.com மற்றும் பங்கு சந்தை இணையதளம் www.bseindia.comல் கிடைக்கும்.

பின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத/ புதுப்பிக்காதவர்கள் தங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளருடன் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பதிவு செய்து, புதுப்பிக்கப்பட வேண்டும்.

வடிவத்தில் காகித பங்குகளை லைத்திருக்கும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் பதிவு செய்யாத,புதுப்பிக்காதவர்கள், நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை RTAar நாகக்குக்கில் குடிக்கில் குட்குக்கில் குடிக்கில் குட்குக்கில் குட்குக்கில் குட்குக்கில் குடிக்கில் குட்குக்கில் குட்கில் குட்குக்கில் குட்கில் குட்குட்கில் குட்கில் குட்குக்கு குட்குட்கில் குட்குட்கு குட்குட்கு குட்கில் குட்குட்குட்கு க செய்வதற்கு https://investors.cameoindia.com/ல் அணுகக்கூடிய வலை கொக்கியைப் பயன்படுக்கலாம்.

மேற்கண்ட அறிவிப்பில் கண்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு தீர்மானங்கள் மீது மின்னணு வாக்குப்பதிவு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். கம்பெனி மின்னணு வாக்குப்பதிவு வசதிக்காச EVSN No.240819013ன்படி சென்ட்ரல் டொசிட்டரி சாவீசஸ் (இந்தியா, லியிடெட் உடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளது. அதை அவர்களின் வலைத்தளமான www.evotingindia.comல் அணுகலாம்.

மின்னணு முறையிலான வாக்குப் பதிவு வியாழக்கிழமை

செப்டம்பர் 26, 2024 அன்று காலை 10.00 மணிக்கு துவங்குகிறது. 7. மின்னணு முறையிலான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை. செப்டம்பர் 29, 2024 அன்று மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறுகிறது. 8. மேற்கூறிய தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் மின்னணு வாக்களிட்ட ஆனுமதிக்கப்படாது

கூட்டத் தேதிக்கு முன்பே வாக்களித்த பங்குதாரர்களுக்கு கூட்டம் நடைபெறும் இடத்தில் வாக்களிக்க உரிமை இல்லை. இருப்பினும் அவர்கள் 30வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். 10. உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும், குறிப்பாக VC/OAVC மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் மற்றும் தொலைதார மின்னணு வாக்குப்பதிவு முறையில் அவர்களின் வாக்குகளை அளிப்பது தொடர்பாகவும் கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

லகாளளப்படுகற்றாகள். 1. . எருடந்திர பொதுக் கூட்டம் மற்றும் மின்னணு வாக்களிப்பில் பங்கேற்பது தொடங் மன குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பொறுப்பான நபரின் தொடங் விலரங்கள்

திரு. ஜக்ரூதி ஜெமின், கம்பெலி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி, ராசி ஸக்ட்ரோட்ஸ் லிமிடெட் நிர்வாக அலுவலகம் : பிளாட் ஏ 14. 3வது மாடி, ராம்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,

21. ராஜா அண்ணாமலை சாலை. புரசைவாக்கம். சென்னை 600 064 PHONE: 044-26424523;044-26427884;

EMAIL: info@rasielectrodes.com ராசி எலக்ட்ரோட்ஸ் விமிடெட்டுக்காக B. பொபட்லால் கோத்தாரி நிர்வாக இயக்குனர் இடம்: சென்னை தேதி: 31.08.2024

DIN 00594168 A SILCON



பாணியம்பாடி. ด่อดี SUMAYA FATHIMA – எதிர்மனுதாரா MYTHEEN SHAHUL HAMEED அறிவிப்பு அறனப்பு மேற்படி மனுதாரரில் தந்தையார் முஹம்மத் பாஷா என்பவர் கடந்த 20.08.2020 (தேதியன்று கபூராபாத் என்ற கிராமத்தில் இறந்ததை சில்தையாதார் என அழைக்கப்படுவேன். SUMAYA FATHIMA SHAHUL HAMEED (பழைய பெயர்) என்ற கிராமத்தில் இறந்தலை_ச எதிர்மனுதாரர் அலுவலசத்தில் பதிவு பதிவு செய்யாமல் இநப்பை பதிவு பதிவு செய்யாமல விடுபட்டதால், அந்த இறப்பை பதிவு செய்ய உத்தாவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். **ஏல அறிவிப்பு** பாக்யலஷ்மி பான் புரோக்கர், (உரிமை G. சங்கர்லால்) 26/28A தெற்கு மாட வீதி, திருவான்யியூர், இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 30 நாட்களுக்குள் Game வாணியம்பாடி கோட்டாட்சியர் வருவாய் ച്ചഖ്യഖலகള്കിര நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபனையை தெரிவிக்கலாம். தவறும்பட்சத்தில் பானியனாலே என்று மன்னி பாணியனாலே கேற்குதிப்பிட்ட வீலாகத்தில் வேளச்சேரி தாலுக்கா வட்டர் சியர் துணை வட்டர் சியர் மூல்லிலையில், ஏலதுமர் மெலாஸ் மனு ஒருதலைப்பட்சமா தீர்மானிக்கப்பட்டு உத்தர உத்தரவ என்பதை ிறப்பிக்கப்படும் அறியவும். நோமுக உதவியாளர் வருவாய் கோட்ட அலுவலர் ரஞர வாணியம்பாடி வருவாய் கோட்டாட்*சீ*யர், ஸ்ரீபெரும்புத்தூர் கனிமொழி எண்.1/63, ராஜவீதி, தேவராயபுரம், கேவராயபுரம், சேந்தமங்கலம்(T.K) மடலம்பது வரகும் வைக்குவைக் தான 26.00.3024 அன்று காலை 11 பணியனவின் பேற் குறிர்பிட்ட விலைகத்தில் பளப்பலம் தாலுக்கா வட்டர் பியர் துணை வட்டர் சியர் மூன்னிலையில், தலதாற் மெனர்ஸ் கிரி ஆக்ஷனியரால் ஏலாக் பொட்ட பலக் நா**மக்கல் (D.T)-637021** ...மனுதாரர் அறிவிப்பு நான், கணியொழி எனது மடுமகள் சத்தீயபிரீயா அவர்கள் எண்.1, USAL. புத்துகோயில் தெரு,ரகுநாதபரம் மாங்காடு சென்னை என்ற விலாசத்தில் வசித்து வந்தலோது கடந்த 25.03.2017 அன்று காலமானார். அவர் காலமானதை பதிவு செய்ய தவறிவிட்டதால் தற்போது இதற்பு சான்றிதற் வேண்டி வடுவாய் கோட்டாட்சியர் அனுவலகத்தில் மலுதாக்கல் செய்துள்ளேன். கேதில் எவடுக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15தினங்களுக்குள் வடுவாட கோட்பாட்சியர் அனுவலகத்தில்

மேற்கண்ட மனுதாரா ஆந்த அசல் வழக்கை பந்தவாது மது ரூபாய 27,35,302 லட்டி மற்றும் செலவுடன் தருமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேதகு பி.ஓ–2 பிரதிவாதிக்கு பத்திரிக்கை மூலம் அறிவிப்பு தருமாறு ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக நீங்கள் வரும் 17/09/2024 பகல் 11 மணிக்கு மேற்கண்ட தீர்ப்பாயத்தில் நீங்களோ மற்றும் உங்களால் அனுமதிக்கப்பட்ட எந்த நபரோ அல்லது வழக்கறிஞரோ ஆஜர் ஆகும்படி ஆறு நாகையாக பற்ற நாகள் அவ்வாறு தவறும்பட்சத்தில் உங்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு தவறும்பட்சத்தில் உங்களுக்கு எதிராக தீர்ப்பு சாட்சியின்படி வழங்கப்படும். நடராஜன் கோபிநாத் மனுதாரரின் வழக்கறிஞா உயர்நீதி மன்றம் மெட்ராஸ் இந்திய வாரிகரிமைச் சட்டம் XXXX / 1925 தொடர்பான மனுவில் 30.06.2022 அன்று இறந்து போன ஸ்ரீசினிவாசன் ரங்கராஜன் அவர்களின் வாரிசுரிமை கோரும் மணு


நீனிவாசன் அப்பார்ட்மெண்ட்ஸ், ணா.46/12A, கிரியப்பா ரோடு ടെത്തങ്ങം ഒറ്റ 017

வசித்து வந்தவரும் கடந்த 30.08.2022 அன்று இறந்து போன பூரீசினிவாசன் ரங்கராஜன் அவர்களின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிமை அணையரும் தங்களூக்கு அக்கல்தனை கருஅணை நந்தயன்றம் பயிர்பானம் சான்றிதும் வழங்குவதற்கு முன் கெசன்னன உயர்தீதிமன்றம் மாஸ்டர் கோட்டில் 17.09.2024 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி விசாரணையின் போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேசி சென்னையில்

கையொப்பமிடப்பட்டது.	
பி.பி. ராமானுஜம் அசோசியேட்ஸ்	S.கண்ணா
மனுதாரரின் வழக்கறிஞர்	உதவி பதிவாள
எண். 19, லா சேம்பர்ஸ்,	முதலேற்பு பிரிஷ-
உயர்நீதிமன்றம்,	சென்னை உயர்நீதிமன்ற
சென்னை– 600 104	சென்னை – 10

உயர்நீகி மன்றம் மெட்ராஸ் (உமில் மற்றும் உவில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 365/2024 இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX /1925 தொடர்பான மனுவில் 15.09.2023 அன்று இறந்து போன ஆர். சம்பத்ராஜ் அவர்களுடைய வைப்பு நிதிகள் தொடர்பான மனு எஸ். மதன்லால், த/பெ. லேட் ஸ்ரீ. ஆர். சம்பத்ராஜ் புதிய என். 30, பழைய என். 15, முருகேசன் தெரு, தி.நகர், சென்னை -600 017 - மனுதார எகிர் 1) பட்டாஸ் கேவர் ஜெயின் எண்.2, மகாராஜபுரம் சந்தாணம் தெரு, தி.நகா, சென்

(உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 421/2024 1) வசந்தி ரங்கராஜன், 2) நித்தியா கண்ணன் இருவரது வசிப்பிடம் : பிளாட் என். 3A,



எண்.2, மகாராஜபுரம் சந்தாணம் தெரு,	ஆஜராகி ஆட்சேபணையை தெரிவித்து	ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும்.	moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar	குப்பன் மகன் ஏழுமலை எதிர்மனுதாரர்/பிரதிவாதி	CIN: L51909P/1993PLC008493
தி.நகர், சென்னை–600 017 2) கமலா தேவி, பிளாட் எண்.122,	கொள்ளவேண்டியது. தவறினால்	IN THE COURT OF THE	Council Buildings, High Court	மேற்படி மனுதாராகள் இந்த	பின் பிரைவில் பிரையில் பிரையில் பிரையில் பிருதில் ப பிருதில் பிருதில் பிரு பிருதில் பிருதில் பிர பிருதில் பிருதில் பிருத பிருதில் பிருதில் பி பிருதில் பிருதில் பிரு பிருதில் பிருதில் ப பிருதில் பிருதில் பிரு பிருதில் பிருதில் பிருதில் பிருதில் பிருதில் பிருதில் பிருதில் பிருதில் பிருதில் பிருதில் பிருகில் பிருதில் பிர பிருதில் பிருதில் பிரு பிருதில் பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருதி பிருதில் பிருதில் பிருக்கு பிரு பிரு பிருக்கு பிருக்கு பிரு பிருக்கு பிருக்கு பிரு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்கு பிருக்
2) கமலா மேதன, பிளாட எணி.122, 2வது மாடி, ஸ்ரீலா ஹெயிட்ஸ்,	கேம்மனுவில் ஏதும் ஆட்சேபனை	DISTRICT MUNSIF AT	Campus, Chennai-104.	எதிர்மனுதாரா/ பிரதிவாதிக்கு எதிராக	தப்பாஞ்சாவடி, புதன்சேரி – 605 009 போன்:0413-2244007, 2248888, 2245887 F-mail: cs@ravikumarrist@eries.com Website www.ravikumarrijetiller.es.com
2வது மாடி, பூலா வஹ்படல், கிழக்கு மார்ரெட்டிபாலி, செகந்திராபாத்–500026	இல்லையென பாவிந்து ஒருதமை	THIRUVOTTRIYUR	Those who have any valid	பராமரிப்பு தொகை ரூ. 50,000/	31-வது வருடாந்தீர மொதுப்பேரவைக் கூடுடம் மற்றும் புத்தகம் மூடுதல் மற்றிய சுறிவிப்பு
3) எஸ். பரஸ்மால் ஜெயின்,	பட்சமாக தீர்மானித்து உத்தரவாகி	O.S.NO.30 OF 2024	objections may, notify the same to	யை தர வேண்டும் என்றும், இந்த	
புதிய என்.27, பழைய என்.11,	விடும் என்பதை கேதன் முலம்	S. Palani S/o, A. Subramaiyan	the Bar Council within 10 days. ASHOKKUMAR.M	பராமரிப்பு தொகைக்கு வழக்கு சொத்தை பற்றுகை செய்யவேண்டும்	கம்பெனியின் 31-வது வருடாந்தீர பொதுப்பேரவைக் கூட்டம் 23-09-2024 தீங்கள் கீழமைய அன்று பகம் 0.00 மணிக்கு மதிவு கூடியவகம்: C-9, C-10.
நாதமுனி தெரு, தி.நகர், சென்னை–600 017		Plaintiff	4300KRUMAR.M	என பரிகாரம் கோரி வழக்கு தாக்கல்	ுதால்கள் கழுமைய அன்று பகல் 1.007 மண்களு பதவு கூறுவர்கள். 0-3, 0-10. ≨இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், 2வது மெயின் ரோடு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி -
4) எஸ். சுரேஷ்குமார்,	தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.	Vs.	After ten days of the publication of	கை பாகாரம் கோர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். வழக்கின் மீது வரும்	605 009 என்ற முகவரியில் நடைபெறும் என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
எண்.2/5, மகாராஜபுரம் சந்தானம் தெரு,	கனியொழி	1) S. Mukesh Kumar,	this notice and within three months	24.09.2024ம் தேதியன்று வாய்தா	31-03-2024 இன்றுடன் முழந்த பேலன்ஸ்ஷீட ஷெப்யூஸ்கள் உள்ளிட்ட கதே தேதியில்
தி.நகர், சென்னை~லை 017 5) எஸ். சஞ்சய் குமார்,		S/o. Shanthilal, and 4 others Defendants	thereafter, I, VENKATESAN.N	வைக்கப்பட்டுள்ளது. வழக்கின் மீது	ழடிவடைந்த ஆண்டுக்கான வாச / நஷ்டம் பற்றிய அறிக்குக. இயக்குநர்கள் குழுவின்
ு வை. சஞ்சய குமார், எண்.2,'5, மகாராஜபுரம் சந்தானம் தெரு,	மேன்மையிகு வருவாய் கோட்டாட்சியர்	Munuswamy Ravichandran,	S/o. K.NARAYANAN, aged 40	எதிர்மனுதாரர்/ பிரதிவாதி ஆகிய	றிக்கைகள். தலரிக்கையாளர்களின் லறிக்கை ஆகியமை, இனைக்கப்பட்ட கூட்டத்தில் இதிக்கைகள். தலரிக்கையாளர்களின் லறிக்கை ஆகியமை, இன்னைக்கப்பட்ட கூட்டத்தில்
தி.நகர், சென்னை- 600 017 - எதிர்மனுதாரர்கள்	அவர்கள் சமூகம் விழுப்புரம். முருகேசன், S/o.கோவிந்தசாமி (Late)	S/o. Munuswamv.	years permanently residing at No.26, Mariamman Kovil Street,	உங்களுக்கு எதேலும் ஆட்சேபனை	பிசீலிக்கப்பட உள்ள சாதாரண மற்றும் சிறப்பு அனுவல்கள் குறிப்பிடப்படட அறிவிப்பானது பால்குதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மூசுவரிகளுக்கு அஞ்சன் மூலம் 30-06-2024 அன்று
ெசன்னை- 800 017, தியாகராய நகர், மகாராஜபுரம் சந்தாண் ம் சாலை ,	முருகேசன, 5/0.கோவந்தசாம் (Late) அடங்குணம் கிராமம்	Old No.19, New No.47,	Kadaganur Village and Post,	இருந்தால் சமூகம் நீதிமன்றத்தில் காலை சுமார் 10.00 மணியளவில்	ு விழைதாராமனை பதுவு வையைப்பட்ட முன்னாமத்தும் இருந்து குலை குலை குலை குலை சில்லுப்பப்பட்டுள்ளது. மேலும் கம்பெனியில் இ-மெயில் முகவரிகளை பதிவு6ெய்துள்ள
எண்.2ல் வசித்து வந்த வரும் கடந்த 15.09.2023 அன்று இறந்து போன ஆர்.	துடங்குளான காராமம் விக்கிரவானவுடி வட்டம்	Ezhuthukaran street, Kaladipet,	Kandachipuram Taluk, Villupuram	காலை சுமார 10.00 மணியளவில நேரிலோ அல்லது வழக்கறிஞர்	பங்குதாராகளுக்கு இ-மெயீல் மூலம் ஒனுப்பப்பட்டுள்ளது.
சம்பத்ராஜ் அவர்களின் வைப்பு நிதிகளில் ஏதேனும் பாத்தியதை கோருகிற	விழுப்புரம் மாவட்டம்	Thiruvottriyur, Chennai-600 019.	District Pincode 605755. intend	மூலமாகவோ ஆஜராகி தங்களின்	31-வது வருடாந்தீர பொதுப்பேரவைக் கூட்டம் தொடர்பான அறிவீப்பு மற்றும்
அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிமை	அறிவிப்பு	D3	having my enrolment as an	ஆட்சேபனையை தெரிவித்துக்	കഥവെണ്ഡിൽ 31-വള്യ ഖന്രലന്റ്റ്റ് രിന്നുകൾക്കുക്യതായ പോവെൺഡിൽ
சான்றிதழ் வழங்குவதற்கு மூன் சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்டர் கோர்ட்டில் 17.09.2024 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி விசாரணையின்	முருகேசன். S/o.கோவிந்தசாமி	Please take notice that the above suit for permanent injunction.	Advocate moved before the Bar Council of Tamilnadu and	கொள்ள வேண்டியது. தவறும்	www.ravikumardistilteries.com என்ற இணையதளத்திலும் மற்றும் பங்கு சந்தை
போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது தங்களது ஆட்சேபணைகளைத்	(Late) என்ற நான் மேற்கண்ட	filed by the plaintiff as against the	Puducherry, Bar Council Buildings,	பட்சத்தில் வழக்கு ஒரு தலைபட்சமாக	இணையதளங்களான BSE Ltd : www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் KFin Technologies Limited : www.kfintech.com -ல் காணலாம். மேலும்
தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள்.	விலாசத்தில் வசித்து வருகிறேன்.	defendants 1 to 5 together with	High Court Campus, Chennai-104.	தீர்மானிக்கப்படும் என்பதை	தம்றிறும் பிளி Pecanologica Ennica . அவன்பாமன் - கைவலையை கோதும கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் அமைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
🗍 🗍 🕺 பில் கில் கில் கில் கில் கில் கில் கில் க	எனது தந்தை கோவிந்தசாமி S/O. அருனாசலம் என்பவர் கடந்த	ad-interim injunction petition, in	Those Who have any valid	இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. மக்காலக்கு காட்டுக்கு காட்டுக்கு	கம்பெனியின் கிலைனத்து வேலை நாடகளிலும் ஒலுவலக நேரத்தில் கலைவகளை
கையொப்பமிடப்பட்டது.	_ அருனைசலம் என்பவர் கடந்த 8/10/1992 அன்று மேற்படி	which, Third of you was ordered	Objections may notify the same to	K. ராமகிருஷ்ணன் M.A., B.L., வழக்கறிஞர், தின்டிவனம்.	பார்வை பீடலாம் என்பது இதன்மூலம் பங்குதாராகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பி.பி. ராமானுஜம் அசோசியேட்ஸ் S.கண்ணன்	கிராமத்தில் இறந்ததை அப்பொழுது	notice for your appearance,	the Bar Council within 10 days. VENKATESAN.N	വ്യാത്ത്വില്വേ, ഇത്ത്വായഥ.	2013 – ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தில் 108-வது பிரிண்ன் கீழும், 2014-ம்
மலுதாரரின் வழக்கறிஞர் உதவி பதிவாளர்	இறப்பு பதிவுசெய்யப்படாததால்	through this Paper publication,	VENIALESAN-N	IN THE COURT OF DISTRICT	¦ வருடத்தீய தீருத்தபபட்ட கம்பெனிகள் (மேளாண்மை மற்றும் நீர்வாகம்) விதீமுறைகளில் 20-வது வீதீமுறையின் கீழும். 2015-ம் வருடத்திய SEBI (6பாறுப்புகளை பட்டிபலிடுதல்
எண். 19. லா சேம்பர்ஸ். முதலேற்பு பிரிவு–1 உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம்	தற்போது அவருடைய இறப்பு	before the Hon'ble court on 24.09.2024 and you are therefore	After ten days of the publication of	MUNSIFF AT TAMBARAM	ു 20-പ്പെട്ടു കെട്ട്യായാൽ ഡ്രോമ് 2013-യ ബപ്രാക്ക്രയ 0001 (ബ്രിസ്സ്റ്റോയാം) വലുവാത്ത്രക്ക പ്രത്യവും കേക്സമത്തെ കൊൺവാന്ത്രക്ഷേടംഗ് പ്രത്യേദമണ്ണിയ 42-പ്രത്യ തെട്ടിന്താനവിണ്
உபாந்துமன்றம், வெண்னை~ 104 சென்னை~ 104	சான்றிதழ் கோரிவிழுப்புரம் வருவாய்	to be present before the Hon'ble	this notice and within three months	LA No. 1 of 2023	கீழ் மற்றும் இத்திய நீறுவரை செயலாளர்களின் நீறுவனம் வழங்கிய செயலக
010 01 01 01 01 01 01 01 01 01 01 01 01	கோட்டாட்சியா அலுவலகத்தில்	District Munsif at Thiruvotttiyur on	thereafter I, A.TAMILMULANSARI,		தரநீலை 2, வருடாந்தீர பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெறும் இடத்தீல் இருந்து வேறு
🖚 எதல் போரணி வேச்பரோகர் கர்ஸ் விலிய	மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளார். மேற்படி மனுவில் யாருக்காவது	24.09.2024 at about 10.30 a.m.	S/O. S.Akbarali, aged 32 years permanently residing at 123/75.	O.S.NO. 167 OF 2022 Mr.Frank Gnanapragasam,	கடத்தில் (மின்னணுவியல் வாக்குப்புதிவு) M/s. KFin டெக்னாலதின் பிரைவேட
N சகல க தமான் கூடிர் புகராககரஸ் லயலாட்ட	ு மற்படி மனுவல் மாருக்காவது ஆட்சேபனை இருப்பின்	either personally or through an	Annanagar, Arakandanallur,	S/o. Ponniah Gnanapragasam,	லிமிடைட் நிருவனத்தால் வழங்கப்படும் மின்னணுவியல் வாக்குப்பதீவு முறை மூலம்
லைக்கில் கூலைக்குமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட் CIN: L65991TN 1993PLC028228	தங்களுடைய ஆட்சேபனையை	advocate failing which the above	kandichipuram Taluk, Villupuram	No. 53/A Ground Floor Pillavar	தம்பெனியின் பங்ததாரர்கள் அவர்களது வாக்குகலன மின்னணுவியம் வாக்குப்பதிவு மூலம் (மின்னணுவியல் வாக்குப்பதிவு) பதிவு செய்வதற்கான வசதியை வழங்குவதில்
agreed Statesonant, ender a generation, mange and ever,	விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா	suit and connected interlocutory	District- 605752. intend having	Koil Street, Vignarajapuram	് പ്രായൻ (തിരാത്ത്വ്യത്താക്ക് മാത്ത്രാലാള്എ) വള്ജ് ഗോലമാള്ത്ത്താണ് മാര്യയോല് മെറ്റ്റമാള്യ മുത്തില് നിലന്ത്രം മാത്ത്ത്ത് മാത്ത്ത് മാത്രം
பூந்தமல்லி நெடுஞ்சாலை, செள்னை 800 084	அலுவலகத்தில் நேரிடையாகவோ	applications may be decided	my enrolment as an Advocate	Selaiyur, Chennai-600073.	31-வது வருடரந்திர பொதுப்பேரவைக் கூட்டம் தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட
அறிவிப்பு	அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ	ex-parte as-against you in accordance with law.	moved before the Bar Council of	Petiitoner/Plaintiff	சாதாரன மற்றும் சிறப்பு அலுவல்கள் மீது கட்-ஆப் (தேதீயான (பதிவுத் தேதி)
	ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிக்க	T. Kumar	Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court		16-09-2024 அன்றுள்ளப்படி காக்க படிவத்திலோ அல்லது எலக்ட்ராளிக் படிவத்திலோ
கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (எம்சிஏ) செப்டம்பர் 15 2003 சே.பி.பி. வாட் படோசிய கட்டத்தின் (எம்சிஏ) செப்டம்பர்	வேண்டியது. இல்லையெனில் மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக	K Sadhanandthan	Campus, Chennai-104.	1.The MANAGER Axis BankPvt Ltd.,	பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மின்னணுவியல் மூலம் தங்களது வாக்குகளை பதீல செய்யலாம், மின்னணுவீயல் வாக்குப்பதீல 20-09-2024 அன்று காலை 9.00
25, 2023 தேதியிட்ட அதன் சமீபத்திய சுற்றறிக்கை, டிசம்பர் 28, 2022. 5 கே 2020 காண்டி 12, 2021 டிக்கம் கே 5, 2020 குள்ளத் 12, 2020 டிக்கம் கள்ளத் 8	மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டு விடும் என்பதை	Advocates For Petitioner/	Those who have any valid	6.Pammal Main Road,	പ്രത്വിക്ക് ക്ലഖന്ത്രങ്ങളും 22-09-2024 രിങ്ങള് 20-09-2024 രിങ്ങള് മനത്തെ 9.00
5 மே, 2022, ஜனவரி 13, 2021 மற்றும் மே 5, 2020, ஏப்ரல் 13, 2020 மற்றும் ஏப்ரல் 8, 2020 சுற்றதிக்கைகள் (இனி கூட்டாக 'எம்சிஏ சுற்றதிக்கைகள்' என குறிப்பிடப்படும்)	കൃതിലഖുർ.	Plaintiff	objections may, notify the same to	Pallavaram.	பிரைகளுக்கு குடைகளுக்கு குடியில் காக்கப்பதில் தொடர்பான நகேணும் விசாரணைகள்
2020 சுற்றற்கணைகள் இணங்க, கம்பெளிமின் 31வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AG M)	முருகேசன்	மேன்மைலிகு வானூர் மாவட்ட	the Bar Council within 10 days.	Chennai-600043,	கருப்பின் M/s. KFin டெக்காஸ்கிஸ் லீயிடைட்டின் முன்பு M/s. Karvy Fintech Pvt.
ஆகமைவற்றுக்கு அணைங்க, கம்சிப்சாமின் சா யது வருடாந்தா விடித்துக்கைட்டம் (ACM) கானொாலி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சி முறை மூலம் (OAVM) வெள்ளிக்கிழமை,	மனுதாரர்.	உரிமையியல் நீதிமன்ற நீதிபதி	A.TAMILMULANSARI	1. SRS Associates,	{Ltd.) திரு. Ms. ஷோபா ஆனந்த், துனைக் தலைவர். செளினியம் டவர்ஸ் B மனை
வாலையில் கொடன்(100) பற் ஆடியியா காடன் முறை மூலம் (04(11) பெள்ளது முறை 27 செப்டம்பர், 2024 அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று இந்த		அவர்கள் சமூகம்	After ten days of the publication of	Old NO 14 New NO 34,	எண். 31 மற்றும் 32. பைனான்சியல் மாவட்டம், நானாகீராம்குடா. செரிலிங்கம்பன்ளி. (வூறுகுராமத் - 500 032 அவர்களை போன்: I-800-309-4001 மற்றும் / அங்களு
அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.	22வது உரிமையியல் கூடுதல	I.A. No.379/2024 in O.S.No.97/2008	this notice and within three months	First cross street,	്ലിസെard.ris@klintech.com ഞാണെ കിലെലിൽ വുടുബ്ലിൽ കെലെപ്പുകണ്ണാണാന്.) ഒന്
அமலைப்பு குலை தொல்லைப்பரவறது. மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு	நீதிமன்றம், அல்லிகுளம் வளாகம் சென்னை	1. வீராசாமி	thereafter I, SIVARAMAN.A,	Trustpuram, Kodambakkam,	தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பங்குதாறாம் அளக்கப்பட்டது. அதன்பிறகு அதை
மற்றும் 2023–24ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை ஆகியவற்றின் மின்னணு	ு அசல் வழக்கு எஸ். 1387 / 2024	2. சேதுராமன்	S/O. K.ANNAMALAI, aged 32	Chennai 600024.	பாற்ற பங்குதாரர் அனுமதிக்கப்படமாட்டார். மேற்சொன்ன வாக்குப்பதிலு நேரத்திற்கு
நகல்கள், கம்பெனி/வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை	கார்த்திகாவாதி	மனுதாரா்கள்/வாதிகள் எகிர்	years permanently residing at 31, Manmathan Kovil Street,	Respondent/ Defendant	பிறகு மின்னணுணயல் வாக்குப்பதிவு M/s. KFin டெக்னாலதிஸ் லிமிடைட் சும்பெனியால
	2000 (1990) 1	ைதா கோவிந்தன்	Veerattagaram, Deviyagaram	To,	(மேற்கொள்ள இயனாது.
முகவரிகளை பதிவு செய்யாமல் மின்னணு முறையில் பங்குகளை வைத்துள்ள	1) ක්. බලාඛුංසඥාවයුහි	த/பெ. ஆறுமுக முதலியார்	(P.o), Tirukovilur Taluk,	SRS Associates,	வருபாந்தீர பொதுப் பேரலைக் கூட்டத்தின் போது வாக்குப்பதிஷ் மற்றும் மின்னணு வாக்குப்பதிஷ் தேர்மையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையாகவும் நடைபெற
பங்குதாராகள் அவாகளின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை	2) கே. ரவிகுமார்	வில்வநத்தம் கிராமம், வானூர் வட்டம்	Kallakurichi District, Pincod-	Old NO 14 New NO 34,	கம்பெனியானது திரு. CS. யுத்தம்ஷெட்டி பயிர்ச்சி கம்பென் செயலானர். மும்பை
வைப்பு பங்கேற்பாளர்கள் மூலம் அவர்களுடன் தொடர்புடைய வைப்பாளர்களிடம்	3) கே.அசோக்குமார்	6ம் எதிர்மனுதாரர்/பிரதிவாதி	605766. intend having my		
பதிவு செய்யுமாறு கேட்டுக் கொன்ளப்படுகிறார்கள். காகித வடிவில் பங்குகளை	41 தொடத்தி 			First cross street, Trustpuram,	அவர்களை ஆய்வானராக நீயமனம் செய்துள்ளது.
	The second second second second second second	மேற்படி நெம்பரில் மனுவில்	enrolment as an Advocaté	Kodambakkam,	31-வது ஆண்டு பொதுகூட்டத்தின் அறிவீப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப்
வைத்துள்ள பங்குதாராகள் அவாகளின் பங்குகளை மின்னணு முறைக்கு மாற்றவும்/	தர பாலதன்பாயுதம் குறிதிவாதிகள் பொலத்	கண்ட மனுதாராகள்/வாதிகள் அசல்	enrolment as an Advocate moved before the Bar Council of	Kodambakkam, Chennai 600024	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறிவீப்பில் துறிப்பிடப்பட்டுள்ளவடி 16-09-2024 கட்டாப் தேதியில் (புதிவு தேதி) சாதாரண மற்றும் சிறப்ப, வணிகங்களில் காகித வடிவிலோ அல்லது
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின்	் பெறுமர்	கண்ட மனுதாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை	enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar	Kodambakkam,	31-வது தீத்ஸீடு பொதுகூட்டத்தீன் அறிவீப்பில் குரீப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியீல் (புதீவு தேதீ) சாதாரண பற்றும் சிறப்பு வணிகங்களில் காகித வடிவிலோ அல்லது டிமெட்டனியலைஸ் செய்யப்பட்ட வடிவீலோ பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மின
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் sugalshare, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர்		கண்ட மனுதாரர்கள்/வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீண்டும் கோப்பில் எடுக்க	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104.	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறிவீப்பில் துறிப்பிடப்பட்டுள்ளவடி 16-09-2024 கட்டாப் தேதியில் (புதிவு தேதி) சாதாரண மற்றும் சிறப்ப, வணிகங்களில் காகித வடிவிலோ அல்லது
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வரவிள்வர் 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின்.	பெறுகர் 1) வி. தெஞ்ணைமூர்த்தி –பி.வா.1 2) கே. ரவிகுமாற் –பி.வர.2 3) தொஞ்தி – (சி.வா.4	கண்ட மனுதாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை	enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1	31-வது தேண்டு பொதுகூட்டத்தின் அறிவிப்பில் குரப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியில் புதிவு தேதி னதாரண மற்றும் சிறப்பு வணிகங்களில் காகித வடிவிலோ அங்லது மேட்டாசியலைஸ் செய்யப்பட்ட வடிகினோ பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினாகள் மின் வாக்களிக்கும் வசதியை யயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் பசதியை பற்றி தகவல் அறிய அறிப்பப்பட்ட 2024 ஆண்டியில் கூசியில் கப்பெனியின் இணையதாத்தை பார்க்கவும்.
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வரவிள்வார 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் எர்வீசஸ் லிமிடெட்டின், sofia@cameoindia.com ககும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.	பெறரும் 11 வி. திருஷ்ணமூர்த்தி –பி.வா.1 21 கே. ரவிதமார் –பி.வர.2 3) ஜோரீதி – (சி.வா.4 4) பாலதண்டாகும் – (சி.வா.5	கண்ட மனுதாரர்கள், வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீண்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANo379/2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து, மேற்படி	enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S	31-வது 25ுல்டு பொதுகூட்டத்தீன் அறிவ்பில் குரப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வலரிகங்கள் காகித வடிவிலோ அல்லதத குமெப்சியணைல் செய்யப்பட்ட வழலவே காக்களகளை கைத்திருக்கும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வசதீலப்ப பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் நியமிக்கப்பட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் மசதியை பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 ஆண்டறிக்கையில் வந்தெல்லாறின் கைலையதாத்தை பார்க்கவும். காகித வடிவத்தில் பலத்தனை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் அல்லாத
தங்கன் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வுடிவிவார் 2008@ncdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் என்சேஸ் லிமிடெட்டின், softa@camsolndia.com ககும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாத்திர பொதுக் கூட்ட அழிவிப்பு மற்றும் 2023–24ம்	பெறரும் 11 வி. திருஷ்ணமுந்ததி –பி.வா.1 2) கே. ரவிதமார் –பி.வா.2 3) தொஞ்சு – பி.வா.4 4) பலதன்ர வரும் – பி.வா.4 அனைரது வசிப்பிடப்ப	கண்ட மனுதாரர்கள்,வாதிகள் அசல் வழக்கு கள்ளுபடி செய்யப்பட்டதை மீச்னடும் கோட்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANo379'2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 8ம் எதிர்மனுதாராகிய	enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District	31-வது 25ுன்டு பொதுகூட்டத்தீன் அறின்பில் அறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதேவு தேதீ) சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காதித வடிகிலேம் சில்லது முமெடனியலைஸ் செய்யப்பட்ட வடிகிலோ பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வைதிலை பயன்படுத்தி வாககளிக்காதவர்கள் வாக்குகிட்டு மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் வாதியை பற்றி தகவல் லிறிய அனுப்பியட்ட 2024 ஆண்டறிக்கையில் வட்டுபலியிலே தொருக்கு மாறிக்கவும். காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தின்றடு கில்வாத பங்குதாராகள். அதன் நிறுவனத்தின் பங்குகளை வெறுகிறான் பற்றும் தனி நபர் சுல்வாத வக்குதாராகள். அதன் நிறுவனத்தில் பங்குகளை சுறுகிறை மற்றும் திண்டு வாது வில்லாம் குற்றும் விருக்கான் வின்றது.
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வழுவில்வா, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின், லரிஹ்camooindia.com க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் அன்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம்	கொரும் 1) வி. கிருஷ்ணாமுந்த்தி –பி.வா.1 2) கே. நவிகுமார் –பி.வா.2 3) இதுத்தி – பி.வா.4 4) பாலதண் மூதுக் – (ரி.வா.4 அணைபது வடுப்பிடப்ப எண்.28, 3) பால்ஸ் வி. சன் ரோடு,	கண்ட மனுதாரர்கள், வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்குடும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி I.A.No.379:/2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து, மேற்படி மணுவில் 9ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி	enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறின்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி (6-09-2024 கூட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்களல் காதித வதவிலோ அல்லது தேமெடன்பணைல் சியப்பட்டட வழக்களை வைத்திருந்தும் பற்றும் தியன் கிரில் வாக்களிக்கும் வைதியை பயன்படுத்தி வாக்களிக்காதவாகள் வாக்குசிட்டு மற்றும் தியல் கிறிய விருக்கன முமைன் வாக்களிக்கலாம். இழும் வாக்களிக்கும் மாதியை பற்றி தங்கல் திறிய தினுப்பப்பட்ட 2024 தேல்வாழிக்கையலே வடியில் குறிக்கும் வாதிகைய பற்றி தல்லை திறி காதித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தன்று சிலவாத பங்குதாரங்கள். அதன் நிறவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தன்று சிலவாத பங்குதாரங்கள். அதன் இறுவனத்தின் பங்குகளை வெறுதிரும் மற்றும் தன்று சிலவாத பங்குதாரங்கள். அதன் நிறவனத்தின் பங்குகளை விறுதிரும் பற்றும் தேன்று வொது
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வழவில்மா, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் என்சல் லிமிடெட்டின், களிஹ்ஹோகoindia.com க்கும் வழங்குமாறு கேட்டுக் வெள்ளப்படுதிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆன்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugalshare.com-ல் கிடைக்கும்.	வெறுதர் 1) வி. கிருஷ்ணமூர்த்தி –பி.வா.1 2) கே. ரவிதுமார் –பி.வா.2 3) ஜோஜீத் –பி.வா.4 பி.) மலதண்டாளும் –பி.வா.5 அனைவரது வகிப்பிடர்ட எண்பது, போலிஸ் ஸ்ரெ சன் ரோடு, விக்கிரமாணிடி, கிரூரிப்பிடர்ட	கண்ட மனுதாரர்கள், வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீல்ளடும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி I.A.No.379.'2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராரிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the	31-வது 25ுன்டு பொதுகூட்டத்தீன் அறின்பில் அறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதேவு தேதீ) சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காதித வடிகிலேம் சில்லது முமெடனியலைஸ் செய்யப்பட்ட வடிகிலோ பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வைதிலை பயன்படுத்தி வாககளிக்காதவர்கள் வாக்குகிட்டு மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் வாதியை பற்றி தகவல் லிறிய அனுப்பியட்ட 2024 ஆண்டறிக்கையில் வட்டுபலியிலே தொருக்கு மாறிக்கவும். காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தின்றடு கில்வாத பங்குதாராகள். அதன் நிறுவனத்தின் பங்குகளை வெறுகிறான் பற்றும் தனி நபர் சுல்வாத வக்குதாராகள். அதன் நிறுவனத்தில் பங்குகளை சுறுகிறை மற்றும் திண்டு வாது வில்லாம் குற்றும் விருக்கான் வின்றது.
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வரவரிவாட 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின், கரிவீடுcomnolindia.com ஆரும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2003–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.suguishure.com-ல் கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில்	கொரும் 1) வி. கிருஷ்ணாமுந்த்தி –பி.வா.1 2) கே. நவிகுமார் –பி.வா.2 3) இதுத்தி – பி.வா.4 4) பாலதண் மூதுக் – (ரி.வா.4 அணைபது வடுப்பிடப்ப எண்.28, 3) பால்ஸ் வி. சன் ரோடு,	கண்ட மனுதாரர்கள்,வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்ரும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி I.A.N0.379/2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking	31-வது 25ுன்டு பொதுகூட்டத்தீன் அறிவ்பில் அரிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள்கள் காதித வடிகிலே சில்லது முமெடனியலைஸ் செய்யப்பட்ட வடிக்கோ பாங்குகளை வைத்திருக்கும் உறுப்பினா்கள் மின் வாக்களிக்கும் வைதில்ப் பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குகிட்டு மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் வாத்துகிடும் மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் வாத்துக்கும் மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் வாத்து பாதி தகவல் லிறிய அனுப்பப்பட்ட 2024 ஆண் நிற்குவதிருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தன் நார் சுவ்வாத பங்குதாராகள். அதன் நிறுவனத்தின் பங்குகளை பெறுகிறார் மற்றும் தெண்டு பொது பேரகை கூட்ட அரிவியலை தினுப்பியற்கு மற்றும் கட்-ஆல்ப தேதியின்படி யங்குகளை கைத்திருந்த பிறகு evoting@Klintech.com பி வருவைம் தெறுப்புதன் மூலம் உள்ளுகைகளிட்டிக்காக அவர் தன்களவே கோற்பை பெறையுக் இருப்பினும் தொணைதார பின்னங்க்களிட்டிக்காக அவர் தாக்கனவே KFintech.com வதன் திரையினும் தொண்ணு வாக்களிக்
தங்கன் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வுவுக்haro, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் ள்வீசஸ் லிமிடெட்டின். கலர்ஷ்ஹாம்.ohda.com க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugulshure.com தறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில்	கொருந் 1) வி. கிருஷ்ணமூந்தி –பி.வர. 1 2) கே. ரவிதமார் –பி.வர. 2 3) தொத்த – சி.வர. 4 4) பாலதண் மூதும் – சி.வர. 4 அணைபது விசிப்பிடம் எண். 19, வி.மக்ஸ் ஸ்செ சன் தோடு, விக்கிரமாண்டி, விழுப்பறம் ப காட்டம் தங்களக்கு எதிராக ஒடி 15, 70,000/– மற்றும். வட்டி, சோலை தொகையை வருக் கொம்பதாக்கல் கோவர் பட்டி	கண்ட மனுதாரர்கள், வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379/2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பப்படுகிறது.	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR.R,	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in LA No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08,2024 Before the District	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறின்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காகித வடிவிலோ அல்லது தேமெடன்புணைல் செய்யப்பட்ட வடிகளைகளை கைத்திருக்கும் மற்றும் தியமீக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்களம். மேழும் வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் தியமீக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்களம். மேழும் வாக்களிக்கும் மாதீனைய பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 தேன்பரின்னையில் மரிமீன் இலையைதாத்தை பார்க்கவும். காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் கில்லாத பங்குகளாக்கா். கிறக்கு கிறிக பேறைக கட்ட அரின்படை தினுப்பியில் குறை கையற்கிறாக மற்றும் தின்ன வொது பேறைக கட்ட அரின்படை திறைப்பியிரது மற்றும் கட்-தில்ப தேவினாமடி மங்குகளை வைத்திருந்த பிறகு evoting(@Klintech.com யில் கேளிக்கையை அனுப்புவதன் மூலை உன்றுகூடிவு கடி மற்றும் கடவு கொண்டை பெறலாம். இருப்பினும் நொகைவுநா பின்னைக்கியிடிக்காக வெள் தற்களவே KIntech.பிட்டில் பதி சொல்லை பயன்படுத்தனாக. சிலமர் - சிவன் தற்களவே கிருக்கும் பயனர் மதலைப் வருகள் மன் திருத்துக்குன் பின்னை பி
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வரவிகிவா, 2008@ncdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் படுவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் ள்வீசஸ் லிமிடெட்டின், softa@camsolndia.com-க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.suguishar.com-ல் கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அனுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதுராத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.	வெறுதர் 11 வி. கிருஷ்ணமுர்த்தி –பி.வா.1 21 கே. ரவிதரமர் –பி.வா.2 3) தேராத்தி – பி.வா.4 -1) பாலதண்டாளும் – பி.வா.5 அனைவரது வலிப்பிடம்ட எண்.48, பி.எலிஸ் ஸ்சே சன் ரோடு, விக்கியைகள், எதுராக கு.15, 20,000/– பற்றும் வட்டி, செலவு தொணைம் வருல் செய்ய தாக்கல் செய்யிட்டி உர்மா மேற்படி வழிக்கானது உங்களது.	கண்ட மனுதாரர்கள்,வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்ரும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி I.A.N0.379/2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த	enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR.R, S/O. RAMACHANDIRAN,	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon ble	31-வது 25ுல்டு பொதுகூட்டத்தீன் அறில்பில் குரப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதீவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வலரிகங்கள்கள் காதித வடிவிலோ அல்லது முமைப்பில்லைல் செய்யப்பட்ட வழலிலோ பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வசதீலப்ப பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் நியமிக்கப்பட்ட ப்ரங்கால முமையாக வாக்களிக்கலாம். மேழும் வாக்களிக்கும் மசதீயை பற்றி தகவல் அறிய அனுப்பப்பட 2024 ஆண்டறிக்கையில் வர்பெளியின் இணையதளத்தை பார்க்கவும். காக்த வடிவத்தில் மாக்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தன்றி வில்லாத பங்குதாரர்கள். அதன் நீறில்லாத்தீல் பங்குகளை பெறுகிறார் மற்றும் ஆண்டு பொது மேற்கை கூட்ட அரிக்கியனை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் ஆண்டு பொது மேற்கை கூட்ட அரிகியவை வனும்பினிறது மற்றும் கட்-ஆஃப் தேதியினபடி வருகள் குவம் வைத்திகுற்கு மிறகு evolப்று(இடிரிரும்) மற்றும் தல்லாத விழையிலாம் உன்றுக்குறி கடி மற்றும் கடவு சொன்னைப் வறலாம். இருப்பினும் தொணைதாற பின்னங்களிடிறிகள் குறக்கும் பயனர் மடி வரலாம். இருப்பினும் தொணைதாற பின்னங்களிடி விதன் இருக்கும் பயனர் மழகையில் வரு சொல்லை பயன்படுத்துமை உற்றுகளி தறாக்கை விடி திருதுக்கும் தல் வற்றும் கடவு சொல்லை பயன்படுத்துமை. அவர் / வைள் ஏற்கனவே இருக்கும் பயனர் மல் தனிகையை அனுவர்களுகளு அவரை விலா / வைள் தைகளிலை வைத்திருத்தும் தன் தேன்றை விக்கைகை விற்றும் தொணைதாற விலை அறையில் பங்குகளை வைத்திருக்கும் தன் தொண்டை பிலாலை குத்துறை. இவர் / வைள் ஏற்களை விகிக்கும் வைதுதிருக்கும் தன் தன் வாதிப்பட்ட பலத்துறாகள் மற்றும்
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வழவில்மா, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின், லரிஹ்ஹாலரிவ்.com க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.suguishure.com லகிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அனுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு முறை. காகித முறையில் பங்குகளை வைத்து அவர்களின்	 வெறுதர் பி. கிருஷ்ணமுர்த்தி –பி.வா.1 சே. ரவிதுமார் –பி.வர.2 தேராத்தி – சி.வர.4 பி. எதுண்டாது நட்சி வர.4 பி. எதுண்டாது நட்சி வர.4 பி. எதுண்டாது நட்சி வர.4 என்.44, பி. எதில் ஸ்சென் தோடு, விக்கியைன்று விசிப்பிடம் என்.44, பி. எதில் ஸ்சென் தோடு, விக்கியைன்று எறுரக கு. (5, 70, 0007 – மற்றும். வட்டி, சொல்வு தேரணைய வருக் செய்ய தார்க்கல் செய்யப்பட்டு உள்ள மேறிபடி வழிக்கானது உங்களது வருகைக்காக 20வது உரின்றுமியல் 	கண்ட மனுதாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்கடும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379 / 2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து, மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர்/	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR.R, S/O. RAMACHANDIRAN, aged 32 vears permanentiv	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறிவ்பில் குரப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதீவு தேதீ) சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காதீத வருகிலோ அல்லது முமைப்சியலைஸ் செய்யப்பட்ட வருகிலோ பங்குகளை வைத்தீருந்தும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வைதீல்ய பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குகிடும் மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு முமைரை வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் மாதீதைய பற்றி தலைம் கிறிய அனுப்பப்பட 2024 ஆண்டறிக்கையில் வர்பெனியன் இலையைதனத்தை பார்க்கவும் காகித வடிவத்தில் பாத்தனை வைத்தீருக்கும் எந்த ஒரு நபருதம் மற்றும் தண்டு வரதை வாத்துகளுக்கும் சைதீல் வாதிகளை வைத்தீருக்கும் எந்த ஒரு நபருகம் மற்றும் ஆண்டு வொது மங்குதாராக்கள். அதன் நீறுவலாத்தீல் பங்குகளை பெறுகிறார் மற்றும் ஆண்டு பொது மேற்றைவ கூட்ட அறிக்சியமை அனுப்பியரிருத மற்றும் கட்-ஆல்ப தேதியினபடி வந்தனை வைத்தீதருந்த பிறகு evoting@Klintech.com யில் கோரிக்கையை அனுப்புவதன் மூலம் உள்ளுகவுடி ஒடி மற்றும் கடவு கொல்வைப் பெறவரம். இருப்பினும் தொணைக்கை வின்/ வென் நற்கனவே இருக்களில் பிராதில் பற்றும் கட்கு சொல்லை பயன்படுத்தனால். வின் வத்திருக்கு வினை வைத்தீருக்கும் தலை பிறுகிறுக்கு வினைது வின் / வென் நற்கனவே இருக்கும் பயனர் குடி தொறையல் வருந்துதால் வாக்களிக்க அவர் / வென் தற்கனவே இருக்கும் பயனர் கலை பிறுவைக்குதைவுக்குதலை வரைத்திரை பிதைனை வைத்திருக்கும் தலை பிறைகளுக்கு வரைவது திலை குதலை வரை வைத்திருக்கு தன் வரத்தனை வைதிதிருக்குற் தன்பியட்டி மற்றும் நீதுவனத்தின் பங்கனை வைத்திருக்கு தல் தலை விறைவனது குவனை வைற்றுற்றது வரிக்கு தின் தலை திரை வாக்களை வெற்று தல் வினை வைத்திரை தன் தன் தல் தன்னை வான் குதின் திதிலை வால் தனை வைதுதிருக்கு தல் தல் தல் தன் தல் தன் மைதுதின் தலை குவன் கைத்தின் தன் நிறைவனத்தின் வருகளை வதுதிற்கை தல் தன் தலை திறை தலை தன் தலை வரை கைத்துனை வாக்களிக்க தல் திரைவதை தன் விறைகளை வைதல் திருக்கு தன் வரைகளை வை இன் தலை வாலை பைக்குதில் தலை வரை குதில் தலை வரை வதை திதிலுக்கு தன் தல் தலை வை வதைதிற்கு தன் தல் தலை வரைகளை கை வற்று விறு காறு தன் கை வற்று தன் தன் தல் தலை வரை கைதுதல் தன் தல் தலை வரைகளை வறை தன் தலை தல் தலை வரை கைகளை தலை வரை வதைகளை தல் தல் தலை கைகளை தல் தலை வரு வதன் தலை களை கைகள் களை தல் தலை வருல் தல் தல் தல் தல் தல் தல் தல் தல் தல் த
தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வழவில்மா, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின், லரிஷ்ஹாமர்பிவ்.com க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆன்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை சும்பெனியின் இணையதளம் www.suguishure.com ல் கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதுராத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு முறை காகித முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதுர	கொருந் 1) வி. கிருஷ்ணகுமர்த்தி –பி.வரு 1 2) கே. நவிதமாள் –பி.வரு 2 3) தேராத்தி – பி.வரு 2 3) தொத்தி விரும் – பி.வரு 2 3) நாத்தி பிரும் – பி.வரு 2 அணைபது விரிப்பி பிர என்பிது வரு கிருப்பறும் பாரை (பி. விக்கிரமைன்டி விரும் சன் நோடு, விக்கிரமைன்டி விரும் சன் தோடு, விக்கிரமைன் எதிராசு ஒடிப்பு 2007– பற்றும் வர் டி, சோவை (தோரையை) வரும் செய்ய தாக்கல் என்பப்பட்டு உள்ள மேற்படி வருக்கானை உங்களைது வருகைக்காக 2000 தட்டுபல் பிரிப்பில் காடுகல் (திபால்றத்தில் 20.09.2024	கண்ட மனுதாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379/2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர் பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆமுஜராக வருகின்ற 13.09.2024 அன்று வாய்தா	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SiVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR,R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.o), Tirukovilur	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறிவ்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காக்தி வடிகிலோ அல்லது (மெப்பியணைல் செய்யப்பட்ட வடிகளைகளை கைத்திருக்கும் மற்றும் நியமீக்கப்பட்ட ப்ராக்ஸு முமைசாக வாக்களிக்களாம். பேழும் வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் நியமீக்கப்பட்ட ப்ராக்ஸு முமைசாக வாக்களிக்களாம். பேழும் வாக்களிக்கும் மாதீதைய பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 தேன்பரின்களையில் வரியில் நை முரும் மற்றும் தனி நபர் கில்லாத மாக்குதாராகள். குதன் நிறவனதில் வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் நியமீக்கப்பட்ட மாக்ஸு முமைசாக வாக்களிக்களாம். பேழும் வாக்களிக்கு மாதீதைய பற்றி தனி நபர் கில்லாத மாக்குதாராகள். அதன் நிறவனத்தீன் பங்குகளை பெறுகிறாட் மற்றும் தனி நபர் கில்லாத மாக்குதாராகள். குடன் நிறவனத்தீன் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் கில்லாத மாத்குதாராகள். அதன் நிறவனத்தீன் பங்குகளை பெறுகிறாட் மற்றும் தனி நபர் கில்லாத மன்குதாராகள். அதன் நிறவனத்தீன் பங்குகளை பெறுகிறாட் மற்றும் தன் இனை பேறைக் கட்ட சிரின்பவை தேறுப்பியல் மற்று கட்-தெல்ப் தேற்பிறும் தொணை தூர பின்னைக்களிடிருக்காக வெள் குற்கனவே KEntech.com யில தேறை வரல் குருத்துவர் வாக்களிக்க அவர் சிலவர் சிலவன் தற்களவே KEntech.com யிற்றும் வந்து வைத்துதை வரைகளுக்கு விலாச் சிவன் தற்கனவே கிருக்கும் பயனர் மடி மற்றும் வந்துதைவரது விலாச் சிகையை பெற்று கிருக்கு கை வைத்திருந்தானும் ஆண் உறுப்பினாக கட்-குதியின் படி பங்குகளை வைத்திருந்தானும் ஆண் வேறை பயன்படுத்தனாக நிறவனத்தீன் பங்குகளை வெற்று சிரவேயில் சினுவனைத்தின் உறுப்பினரை
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வுவுகிமா, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் ள்வீசஸ் லிமிடெட்டின். கர்(a@comnolorida.com க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugulshure.com க்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதுருத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு மறை, காக்கு முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சஸ் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதார்களுக்கு தொலைது	கொருநர் 1) வி. கிருஷ்ணமூர்த்தி –பி.வர.1 2) கே. ரவிதமார் –பி.வர.2 3) தொற்தே – டு.வர.4 ()) ரவதண் மூதும் – கொக்க அனைரது வகிர்பிடம் எண்.4, இ. ரவில் ஸ்செ சன் ரோடு, விக்கிரவாண்டி, விழுப்பறம் ப காட்டம் தங்கரைக்கு எதிராக ரூ.15, 20,002/– மற்றும் எப்பு, செலவு தோனையை வருக் கொம்பதாக்கை வெர்ப்பட்டு உள்ள மேற்படி வழக்கானது உங்கைது வருகைக்காக கவேது உர்மையிலா கூடுதல் , தியல்றத்தில் உல.0.2224 ஆன்று வாய்தா போடப் பட்டுள்ளது.	கண்ட மனுதாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IA.No.379 / 2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து, மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சும்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர் பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆமுஜராக வருகின்ற 13.09.2024 அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம்	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR, R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.o), Tirukovilur Taluk, Kallakurichi District,	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறிவ்பில் குரப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதீவு தேதீ) சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காதீத வருகிலோ அல்லது முமைப்சியலைஸ் செய்யப்பட்ட வருகிலோ பங்குகளை வைத்தீருந்தும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வைதீல்ய பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குகிடும் மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு முமைரை வாக்களிக்கலாம். மேலும் வாக்களிக்கும் மாதீதைய பற்றி தலைம் கிறிய அனுப்பப்பட 2024 ஆண்டறிக்கையில் வர்பெனியன் இலையைதனத்தை பார்க்கவும் காகித வடிவத்தில் பாத்தனை வைத்தீருக்கும் எந்த ஒரு நபருதம் மற்றும் தண்டு வரதை வாத்துகளுக்கும் சைதீல் வாதிகளை வைத்தீருக்கும் எந்த ஒரு நபருகம் மற்றும் ஆண்டு வொது மங்குதாராக்கள். அதன் நீறுவலாத்தீல் பங்குகளை பெறுகிறார் மற்றும் ஆண்டு பொது மேற்றைவ கூட்ட அறிக்சியமை அனுப்பியரிருத மற்றும் கட்-ஆல்ப தேதியினபடி வந்தனை வைத்தீதருந்த பிறகு evoting@Klintech.com யில் கோரிக்கையை அனுப்புவதன் மூலம் உள்ளுகவுடி ஒடி மற்றும் கடவு கொல்வைப் பெறவரம். இருப்பினும் தொணைக்கை வின்/ வென் நற்கனவே இருக்களில் பிராதில் பற்றும் கட்கு சொல்லை பயன்படுத்தனால். வின் வத்திருக்கு வினை வைத்தீருக்கும் தலை பிறுகிறுக்கு வினைது வின் / வென் நற்கனவே இருக்கும் பயனர் குடி தொறையல் வருந்துதால் வாக்களிக்க அவர் / வென் தற்கனவே இருக்கும் பயனர் கலை பிறுவைக்குதைவுக்குதலை வரைத்திரை பிதைனை வைத்திருக்கும் தலை பிறைகளுக்கு வரைவது திலை குதலை வரை வைத்திருக்கு தன் வரத்தனை வைதிதிருக்குற் தன்பியட்டி மற்றும் நீதுவனத்தின் பங்கனை வைத்திருக்கு தல் தலை விறைவனது குவனை வைற்றுற்றது வரிக்கு தின் தலை திரை வாக்களை வெற்று தல் வினை வைத்திரை தன் தன் தல் தன்னை வான் குதின் திதிலை வால் தனை வைதுதிருக்கு தல் தல் தல் தன் தல் தன் மைதுதின் தலை குவன் கைத்தின் தன் நிறைவனத்தின் வருகளை வதுதிற்கை தல் தன் தலை திறை தலை தன் தலை வரை கைத்துனை வாக்களிக்க தல் திரைவதை தன் விறைகளை வைதல் திருக்கு தன் வரைகளை வை இன் தலை வாலை பைக்குதில் தலை வரை குதில் தலை வரை வதை திதிலுக்கு தன் தல் தலை வை வதைதிற்கு தன் தல் தலை வரைகளை கை வற்று விறு காறு தன் கை வற்று தன் தன் தல் தலை வரை கைதுதல் தன் தல் தலை வரைகளை வறை தன் தலை தல் தலை வரை கைகளை தலை வரை வதைகளை தல் தல் தலை கைகளை தல் தலை வரு வதன் தலை களை கைகள் களை தல் தலை வருல் தல் தல் தல் தல் தல் தல் தல் தல் தல் த
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வுருவிலார் 2008@ncdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் ள்வீசஸ் லிமிடெட்டின். softa@comnoloida.com-க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugukture.com-ல் கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு முறை. காகித முறையில் பங்குகளை வைத்து அவ்ளதளின் மின்னணு மறை. காகித முறையில் பங்குதனை வைத்து அவ்ளதளின் மின்னணு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் நடைருறைகள் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்றேன் பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் நடைகுறைகள் வருடாத்திர பொதுக் கூட்டத்தின் தொடி பாதுக் கூட்டத்தில் வாக்களின் மின்னணு வாக்களிப்பு அல்லது வருடாத்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் நடை நடை வருடாத்திர பொதுக் கூட்டது	 (பெறுதர் 1) வி. கிருஷ்ணமூர்த்தி –பி.வா.1 2) கே. ரவிதற்கம் –பி.வா.2 2) குழு எதி – பி.வா.2 3) குழு எதி – பி.வா.2 4) பரலதண்டாது நட்ச (கி.வா.2) அனைவரது விசிப்பிடம் என்.4, வி எலிஸ் ஸ்செ சன் ரோடு, விச்சியைக்கு எதிராக கு.15, 20, 000/– மற்றும் வட்டி, செலவு தொகையை வருல் செய்ய தாக்கன் செய்யிட்ட உள்ள மேற்படி வழிக்கானது உங்களது வருகைக்காக க20வது உங்களது வருகைக்காக க20வது உங்களது வருகைக்காக க20வது உங்களது வருகைக்காக க20வது உங்களது வருகைக்காக க20வது உங்களது வருகைக்காக 20வது உங்களது வருகைக்காக 20வது உர்கையுக்கா ஆன்று வரங்கா பே.20 20.2024 ஆன்று வரங்கா பே.15 மணிக்கு அன்று வரங்கான 10,15 மணிக்கு 	கண்ட மன்தாரர்கள்/வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீச்னடும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANo379'2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 8ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவில் 8ம் எதிர்மனுதார்?/ பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆமுஜராக வருகின்ற 13.09:2024 அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் 6ம்பிரதிவாதியாகிய தாங்கள் நேரிலோ	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR.R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.O.), Tinukovilur Taluk, Kallakurichi District, Pincode-605766 intend having	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable by 13.09.2024.	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறின்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காக்தி வடிகிலோ அல்லது தேமெடன்பணைல் செய்யப்பட்ட வடிகளைகளை கைத்திரத்தும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வசதீனப் பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் நியமீக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்களாம். மேலும் வாக்களிக்கும் மசதீனை பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 தேல்பரின்கையில் மற்றும் கடல் வரத்தைய பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 தேல்பரின்கையில் மீதும் வாக்களிக்காதவர்கள் வாக்குசிக்கும் மாதிருவை பற்றி காக்கு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் சில்லாத பங்குகளாக கட்ட அறிக்கியலை தேலும் மற்றும் கட்-தெல்பதேனியாடி மாக்குகளை வைத்திகுந்த பிறகு evoting@Klintech.com யில் கேளிக்கையை அனுப்புவதன் மூலம் உள்ளுவதைவு கடி மற்றும் கடவு கொல்கைப் வருவைப், இருப்பினும் தொணை தாக் பின்னங்களிடிற்கள் விவர் தற்கனவே Kintech.edu பட்டியிலையை பினுப்புதைன் விவர் / சிவள் ஏற்களவே இருக்கும் பயனர் உடி மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தலாம். மற்றும் தன் பங்குகளை வைத்திருக்கும் தற்றிப்பிட்டி வின் முறுவ கைவுதிகுதுக்குப் தேதியின்பும் வந்தைனை விவர் / சிவள் ஏற்களவே இருக்கும் பயனர் உடி மற்றும் கட்ஷ சொல்லை பயன்படுத்தனம். டீலேட் தேதியின்படி பங்குகளை வைத்திருத்துப் அனிப்பட்கள் கைய் விதுவரை உறுப்போகை தின்பிலின் நிதனை வைத்திருத்துப் திருற்றும் கட்டி சொல்லை பயன்படுத்தனம். கட்குப் தேதியின்படி பங்குகளை வைத்திருத்துற் தனிப்பட்ட பங்குதனர்கள் உறுப்போகை அறிவியில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுனை வைத்திருந்தாலும் பங்குகளை வைத்திருக்கும் தனிப்பட் காதுக்கை வற்று வரிசியியை அனுப்பின் குண்டு பொதுப்போவை கூட்ட அற்கியில் கொடுக்கப்பட்டுள்ள வழிமனைகளை மன் வின் தித்னது திருத்தாலும் வாதுகளை வைத்திருக்குப் தைறுக்கு கைக்கைக்கை வரை
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வுவுகிமா, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் ள்வீசஸ் லிமிடெட்டின். கர்(a@comnolorida.com க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugulshure.com க்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதுருத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு மறை, காக்கு முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சஸ் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதார்களுக்கு தொலைது	கொருநர் 1) வி. கிருஷ்ணமூர்த்தி –பி.வர.1 2) கே. ரவிதமார் –பி.வர.2 3) தொற்தே – டு.வர.4 ()) ரவதண் மூதும் – கொக்க அனைரது வகிர்பிடம் எண்.4, இ. ரவில் ஸ்செ சன் ரோடு, விக்கிரவாண்டி, விழுப்பறம் ப காட்டம் தங்கரைக்கு எதிராக ரூ.15, 20,002/– மற்றும் எப்பு, செலவு தோனையை வருக் கொம்பதாக்கை வெர்ப்பட்டு உள்ள மேற்படி வழக்கானது உங்கைது வருகைக்காக கவேது உர்மையிலா கூடுதல் , தியல்றத்தில் உல.0.2224 ஆன்று வாய்தா போடப் பட்டுள்ளது.	கண்ட மன்தாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379 / 2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சும்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சும்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சும்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர் பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆம்ஜராக வருகின்ற 13.09.2024 அன்ற வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் 6ம்பிரதிவாதியாகியதாங்கள் நேரினோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.o), Tirukovilur Taluk, Kallakurichi District, Pincode-605766 intend having my enrolment as an Advocate	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable	31-வது தேண்டு பொதுகூட்டத்தின் அறிவ்பில் குறப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காக்தி வடிவிலோ அல்லது தேமெட்சியணைல் செய்யப்பட்ட வருகளை கைத்திருக்கும் மசதியை பற்றி தகவல் அறிய வாக்களிக்கும் சைதியை பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குகிடிரும் நிறும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேழும் வாக்களிக்கும் மசதியை பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 ஆண்டறிக்கையில் எந்த ஒரு நபரும் மற்றும் தவர் நபர் காக்த வடிவத்தில் மாக்குகங்கலாம். மேழும் வாக்களிக்கும் மசதியை பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 ஆண்டறிக்கையில் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் சின்னாத மங்குதாரர்கள். அதன், நிறல்லாத்தில் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் சின்னாத யங்குதாரர்கள். அதன், நிறல்லாத்தின் மாக்குகளை பெறுதிறாட் மற்றும் தேனிரைபடி மன்குதாரர்கள். அதன், நிறல்லாத்தின் பியர்களையை அனுப்புகள் மூலம் உள்துண்டிவு ஒடி மற்றும் கடவு கொல்களைப் வரலாம். இருப்பினும் தொணைதாற பின்னைக்களியடிகளாக அவர் தற்கனவே KFintech-பில் பதிவு சொல்தைராற பின்னைக்களியடிகளாக அவர் தற்கனவே KFintech-பில் பதிவு சொல்லை யயன்படுத்துமை. இவர் 2000 தற்றுமில் பயனர் மழை மற்றும் கட் அகேப் தேருப்பினும் தொணைதை வருற்றும் தேதியின் பரின் கணை வைத்திருந்தாலும் ஆண்டு பொதுப்பேராகி கட்-ஆத்தியின்படி மங்குகளை வைத்திருத்துறை வாக்குக்கை வைத்திருக்காது அறிவிப்பில் தொன்வே கிருக்கும் பயனர் மான் நினைகளுக்கு குன்றுப்பினராகி கட்-ஆத்தியின்படி மாக்களை வைத்திருந்தாலும் ஆண்டு பொதுப்போனை அறிவிப்பின் தின்னவேடி மற்று திரியன்பது ஆண்டு தனை வைத்திருத்தாறும் பங்குகளை வைத்திருத்தாறும் தனிப்பட்ட மத்தியின்படி சுன்களை வைத்திருந்தாலும் ஆண்டு பொதுப்பேரவை கட்ட அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள வதி முறைகளை மீன்பற்றனாம். புத்தன் குறை தைன் வின்களை விருக்குன் மாக்கள் தன் தன் வாதுப்போனை திறிவுற்றுக் தொருக்குகளை வின் கை கைக்குற்கு ஆன்கு பொதுப்போலை கட்ட அற்விப்பில் கொடுக்கப்படுகள் வரு முனைனை மீன்பற்றனைம்.
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வருவிலாமு 2008@rcdffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசல் லிமிடெட்டின், லரிஷ்ஹாமு பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசல் லிமிடெட்டின், லரிஷ்ஹாமு பிகையான கேமியோ கார்ப்பரேட் சர்வீசல் லிமிடெட்டின், லரிஷ்ஹாமு கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugukhure.com-ல கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதார்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னனு முறை. காகித முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாராகளுக்கு தொலைதார மின்னனு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்கனின் நடைமுறைன் வருடாந்திர பொதுக் கூட்டதுறே போதுக் கூட்டத்தில் வாக்கனின் தற்றதிக்கைகளின் அடிப்படையில், வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும்	கொருநர் 1) வி. கிருஷ்ணமூர்த்தி –பி.வர.1 2) கே. ரவிதமார் –பி.வர.2 3) தேராத்தி – பி.வர.2 4) பரைதன் மாதும் – பி.வர.2 அணைபது வரிப்பி பிட எண்.4, கி. மகிஸ் ஸ்டேசன் ரோடு, விக்லாவுண், விரும் பறம் ப காட்டம் தங்களுக்கு எதிராக ரூ.15, 40,000/ பற்றும் எப்பு, சொல் என்றாமோம் உள்ள மேற்படி வழக்கானது உங்கைது வருகைக்காக உடையுக்கானது உங்கைது வருகைக்காக உடலு உர்வாமியல் உள்ள மேற்படி வழக்கானது உங்கைது வருகைக்காக உடலு உடல் உப்பட அன்று வாய்தா போடப் பட்டுள்ளது. அன்று வாய்தா போடப் பட்டுள்ளது. அன்று வான்ன 10,15 மனிக்கு திங்கள் அனைபடிக்கி தேரிலோ அல்லது முறக்குரி ஒன்றைகியாக்கினா	கண்ட மனுதாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்கடும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379 / 2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து, மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப் பு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர் பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆமுஜராக வருகின்ற 13.09.2024 அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் 6ம்.பிரதிவாதியாகியதாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிரூர் மூலமாகவோ காலை 10.00 மணிக்கு சமூகம்	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.o), Tirukovilur Taluk, Kallakurichi District, Pincode-605766 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable by 13.09.2024. You are hereby directed to appear before the above said court either in person or through	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறில்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி (6-03-2024 கட்டாப் தேறிபல் புதீவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்களம் காதித வதவிலோ அல்லது தேம்பன்பணைல் சியப்பட்டட வதல்கேன பங்குகளை வைத்திறந்தும் மற்றும் நியமிக்கப்பட ப்றங்கள முமைன வாக்களிக்களைம். இழும் வாக்களிக்கும் பாதினை பற்றும் நியமிக்கப்பட ப்றங்கள முமைன வாக்களிக்களைம். இழும் வாக்களிக்கும் பாதினை பற்றும் தல்லி அறிப ஜெப்பப்பட்ட 2024 தேல்வாறிக்கையில் வட்டில் வாக்களிக்கும் பாதினை பற்று வருவ்கள் முமைனை வாக்களிக்களைம். இழும் வாக்களிக்கும் பாதினை பற்றும் தனி நபர் சில்லது பங்குதாரங்கள். அதன் நிறவனத்தின் பரிவதனை வெறுதிரும் பற்றும் தனி நபர் சில்லாடு பாங்குதாரங்கள். அதன் நிறவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் சில்லாத பங்குதாரங்கள். அதன் நிறவனத்தின் பற்கைகை பெறுதிரும் மற்றும் தேண்டு பொது மற்றுவதற்கு கட்ட அரிசியியை அனுப்பிப்பிற்று மற்றும் கட்டதில் தேற்றிறும் திண்டு பொது மற்றுவதற்கு கட்ட அரிசியில் உலவு மொன்னவுப் வறனைம். இருப்பினும் தெணைதறு பின்னைக்களிய டின்ன அவர் தன்னை வைத்திருக்கும் தனிப்பட்ட பிலத்துகள் வாக்களிக்க அவர் / வென் திரசுனவே இருத்தனில் பியனர் வரலையம். இருப்பினும் தொணைது வின் / விவன் தற்கனை வெத்திருக்கும் அனிப்பட்ட பினத்தனல் வாக்களிக்க விவர் / அவன் தற்கனை வெத்திருக்கும் தனிப்பட்ட பினத்தன் வாக்களிக் கட்டில் தேறையில் பாதிகனை வைத்திருக்கும் தனிப்பட்ட பினதுரைகள் மற்றும் தனிப்பட்ட பங்குகளை வெற்றில் வாக்களிக்கும் தனிப்பட்ட வனதொன் கடைத்திருத்துறை வடிதிறியில் விளதேகளை வெத்திருக்கும் தனிப்படின் நிறுவனத்தின் உறுப்போறவை அறிவியில் வெளதேக்குகள் விற்று வினவாக்களிக்கள் வின் நிறுவனத்தின் வாதுப்போனை கட்ட அற்கியில் வினதேகைப்பட்டுள்ள வதி மறைகளை மன்றைற்றுகள். புத்தின் போதுப்பேரவை க்கட்டம் விருவின்கள் எட்டித்தல் தனப்பட்ட வரதேனிறேறை வரை தி வறைகளை விறைற்றுதைனை வன்றை வினது நிறைகளை வத்திறுவின் தாடிறை விலை கைத்திருகள் காட்கத்தில் திடிது வை வதிதிருக்கு வரப்பத்தில் சுன்திலை வாதி வாக்களிலன் கட்கத்தில் தொலை வைத்திருக்கு வரபாற்றி கள்திறைக் கட்டம் விறும் வரு காட்கதல் அறைகளை வின் வரைகள் வின் வினதன் வினது வில வரப்பத்திலை வின்கிற் வரை கட்டிறை கையிற்றின் கள் வருக்குதை வைகளிகை வின்கின் வரப் திருக்கு விலை கட்குதன் வின் இற் வரப்பத்திலை கள் விறை விதல்
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வருவிலாம், 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின், லரிஷ்ஹாலால் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுதிறார்கள், லரிஷ்ஹாலரிக் வருடாந்திர வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுதிறார்கள், 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugulshure.com-ல கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அனுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு முறை, காகித முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதார மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதார மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாராகளுக்கு வைகைது நடைமுறைன் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும். மேற்கூறி வருடாந்திர பெனுக்கையின் காகித நகல்களை பங்குதாரர்களுக்கு கம்பெனி வருடாந்திர அழங்கையின் காகித நகல்களை பங்குதாரர்களுக்கு கம்பெனி	 கொருர் பி. பி. கிருஷ்ணகுமர்த்தி –பி. வர. 1 2) கே. ரவிதரமார் –பி. வர. 2 3) தொற்தி காட்சி வர. 4 4) பாலதண்டா முதும் – பி. வர. 2 3) தொற்தி வரிப்பிர் பி. வர. 2 4) பாலதண்டா முதும் – பி. வர. 2 4) வரைவர் பி. பி. வர. 2 4) வரைவர் பி. பி. வர. 2 4) வரைவர் பி. பி. வர. 2 6) வரிப்பிர் பி. பி. வர. 2 6) வரிப்பிர் பி. பி. வர. 2 6) வரிப்பிர் பி. பி. 2 6) வரிப்பிர் பி. பி. 2 6) வர் பி. வர. 2 6) வர. 4 7) வர. 4	கண்ட மன்தாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379 / 2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சும்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சும்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சும்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர் பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆம்ஜராக வருகின்ற 13.09.2024 அன்ற வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் 6ம்பிரதிவாதியாகியதாங்கள் நேரினோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR.R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.o), Tirukovilur Taluk, Kallakurichi District, Pincode-605766 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable by 13.09.2024. You are hereby directed to appear before the above said court either in person or through your Counsel on 13.09.2024 at	31-வது தேண்டு பொதுகூட்டத்தீன் அறின்பில் அறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதீவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காக்தி வருகிலோ அல்லது தேம்பள்புகலைல் செய்யப்பட்ட வருக்கைனை கைத்திரத்தும் உறுப்பினர்கள் மின் வாக்களிக்கும் வசதீயை பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குசிட்டு மற்றும் நியமீக்கப்பட ப்ராக்கு முமையாக வாக்களிக்களாம். மேலும் வாக்களிக்கும் மசதீயை பற்றி தகவல் அறிய தெறுப்பப்பட்ட 2024 தேல்கப்றிக்கையீல் மர்ந்து தொடுதும் மாத்தைய பற்றி தகவல் அறிய தெறுப்பப்பட்ட 2024 தேல்கப்றிக்கையீல் வரிக்கும் வாத்தசிரத்தும் உறற்றும் நியமீக்கப்பட காக்கு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் மற்றும் தனி நபர் சில்லாத பங்குதளராகள். அதன் நிறவனத்தின் பங்குகளை பெறுகிறார் மற்றும் தென்றை பொது மேறனை கூட்ட அறிகியலை தேறுப்பியற்று மற்றும் கட்டதிசேப் தேதியினாடி மாத்தனை கைத்திகுந்த பிறகு evoting@Klintech.com யில் கேளிக்கையை அனுப்புவதன் மூலம் உன்றுகூடிவு கடி மற்றும் கடவு கொல்கையி வருவைம். இருப்பினும் தொனைதூர பின்னைக்களிடிர்களாக வெள் தர்களவே கேரிக்கும் தனிப்பட்ட பண்குறைகள் கட்கதுகள் பத்தைலை வைத்திருக்கும் தனிப்பட்ட பண்குறைகள் கட்கதுகள் படிதைகளை வேற்று வினிக்கையி வருவைம், ஆற்கு சொல்லை பயன்படுத்தனம், டீலேட்ட மேறையில் பங்குகளை வைத்திருக்கும் தனிப்பட்ட பண்குறைகள் வாக்களிக்க கட்கதுபில தேற்றும் கட்கு கொற்று விதுதிருத்தாலும் குடின்படுத்தனம், டீலேட்டு தைவர்களை வற்று விறுபியியை அனுப்பியன் நிறுவனத்தின் உறுப்போகை அறிவியின் கொருக்கும் பயனர் கேதுதிறுத்தாலும் பான்களை வைத்திருந்தாலும் பங்குகளை வைத்திருத்துகை பற்றுக் தனியபட்ட பங்குதனை வற்றுறையில் அன்றும் பாத்தகனை வை விறுகுற்குது தனியபட்ட பங்குதனாக வதிதனைதைன் மன் அதுதிருந்தாலும் வந்து போதுப்பேரனை கட்ட அறிவியின் கொருக்கப்பட்டுள்ள வதி அறைகளை மன்படித்து ஆக்கு தொடுக்கல் பது பின்வக்கு வருடந்திர் வொதுப்போன் வது கடையற்றுகளை பன் வரங்களு வாடித்தில் தொடுக்குப்பதனை மறைதின் வருபில்ல் கொடுக்கப்பட்டுள்ள வதிற்கைறை பின் வரதை கங்களுக் நடை பிறு பிரின்கிழ் வருடிற்கை வாற்கப்பட்டுள்ள வதுறும் வந்து மற்றுகள் தால் குழுதலை பற்குத்து வருகியின் வின் வாக்கங்களுக் வின்குற் வகைக்கை வற்றைகள் கினை கொடுதல் தன் தேன் தின்கு வரு விருகள் தன் தல் கடைக்கைத்திருகள் வின் தாக்கங்களு குற்று வக்குது தன் து வின் காதல் தலைக்
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வழவில்மா, 2008@rcdiffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின., கரிஹ்ஹோ6oindia.com க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.suguishure.com ல கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு முறை, காகித முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதார மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதார மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதார மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதார்களுக்கு தொலைதார மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதார்களுக்கு தொலைதார மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய் நிறிலிப்பில் வழங்கப்படும். மேற்கைறி கற்றறிக்கைகளின் அடிப்படையில், வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வரூற்றதிகைகளின் அடிப்படையில், வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் காலித நகல்களை பங்குதாராகளுக்கு கம்பளி அனுப்பாது என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொன்ளவும்.	 கொருர் பி. பி. கிருஷ்ணமூர்த்தி –பி. வரு 1 2) கே. ரவிதமார் –பி. வரு 2 3) தெருந்தி – சி. வரு 4 4) பது சந்தி – சி. வரு 4 4) பாதைன்ற மாநு 5 – சி. வரு 4 4) பாதைன்ற மாநு 5 – சி. வரு 4 4) பாத்தன்ற மாநு 5 – சி. வரு 6 6) கிரி மாதி பி. பி. என்ன 7 பி. பி. என்ன 7 பி. வி. விரு 6 மாதி 6 6) கிரி வர் டி. செல்லு தொரைகளை என்று 6, 2007 – பி. வரு 6, செல்லு தொரைகளை வருக் கொரு 6, 2007 – பி. பி. பி. விருக்கில் ஸ்சி சன் ரோ 6, 2007 – மி. வி. பி. பி. விருக்கில் வி. சன் ரோ 6, 2007 – பி. பி. விருக்கில் வி. சன் 6 விரு 7 பி. விருக்கில் வி. விருக்கில் வி. விருக்கில் விரு கிரும் 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10,	கண்ட மன்தாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379/2024 என்ற நெம்பரில் மன்ற தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பட்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர் பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆப்மனூராக வருகின்ற 13.09.2024 அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் 6ம்பிரதிவாதியாகியதாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ காலை 10.00 மணிக்கு சமூகம் தீதிமன்றத்தில் ஆஜராகவேன்டியது தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.o), Tirukovilur Taluk, Kallakurichi District, Pincode-605766 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104.	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable by 13.09.2024. You are hereby directed to appear before the above said court either in person or through your Counsel on 13.09.2024 at 10.30 A.M without fail , failing	31-வலு தேண்டு பொதுகூட்டத்தீன் அறிவ்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காக்தி வடிகிலோ அல்லது (மெடன்பணைல் செய்யப்பட்ட வடிகளைகளை கைடித்திருக்கும் மற்றும் தியமீக்கப்பட்ட ப்ரங்கன முமைன வாக்களிக்களம். மேழும் வாக்களிக்காதவர்கள் வாக்குசிப்டு மற்றும் தியமீக்கப்பட்ட ப்ரங்கன முமைன வாக்களிக்களம். மேழும் வாக்களிக்கும் மாதீதைய பற்றி தகவல் அறிய அனுப்பப்பட 2024 தேன்பரின்னையில் வரியில் நிற மருதம் மற்றும் தியமீக்கப்பட்ட ப்ரங்கன முமைன் வாக்களிக்களம். மேழும் வாக்களிக்காதவர்கள் வாக்குசிப்டு மற்றும் தியமீக்கப்பட்ட ப்ரங்கன முமைன் வாக்களிக்களம். சேழும் வாக்களிக்கு மாதீதைய பற்றி தனி நபர் கில்லாத பாக்குதாராகள். அதன் நிறவனத்தீன் பங்குகளை பொதிரார் மற்றும் தனி நபர் கில்லாத பங்குதாராகள். அதன் நிறவனத்தீன் பங்குகளை வைறுறின் பற்றும் கட்-தில்பி தேதியினபடி மாத்குகளை கைத்திகுந்த பிறகு evoting(@Klintech.com யில் கேளிக்கையை அனுப்புவதன் மூலம் உன்றுகழுவு கடி மற்றும் கடவு கொல்கைப் வருனைம். தேருப்பிறும் தொணைதாற பின்னாக்களிப்புகளக வெள் தற்களவே Klintech.com யில கேளிக்கையை படிக்குற்கள் கட்-ஆகில பேறில் கடவு கொல்கைப் வருமை பிதுப்பிறும் தொணைதிறை பின்னாக்குதின் பங்குகளை வைத்திருத்துறும் கட்ஷசென்லை பயன்படுத்தனர்கள் கட்-ஆகில தேகுதியின்படி பங்குகளை வைத்திருந்தானும் ஆண்டு பொதுப்போறுவிலாருக அனிபியின் ஏற்கனவே கிருக்கும் பயனர் மடி மற்றும் பைக்குதிகை அடிதியியின் நற்களவே கிருக்கும் அனை வைத்திருந்தானும் ஆண்டு பொதுப்போறானவ அழிவியியின் கொருக்கான மின் வாக்களை கூட்டி தினியியின் கொருக்கப்பட்டுள்ள வழிமுறைகளை மீன்பற்றவால. புத்தவர் மூடுத்தன் : 2013-ம் வருடித்திய கம்வெனிகள் கட்டத்தில் 91-வது பிரிவின்கிற் வருடந்திராகவர்களிக் கட்டடம் மற்றும் வருகளங்களும் பருற்றை முற்றிகள் வந்து துப்பட்டின் வடி கவர்புகளை உடல் குகங்களுக முறை முனிக்கிற் வரைத்தில் பற்கவர்க் கூட்டம் மற்றும் வநைகங்களும் பருற்று முற்றகை முன்னிரு வாத்திராகவர் வது தின்றும். பங்குமைகள் கட்டத்தில் முற்றனை முன்துனை வது தேதியின் கடுதித்திய கம்வென் கட்டுத்தில் முற்றுமை முறையது வாடுதி தனும் மற்றுது குற தினங்கள் உட்டை மேறைகும் என்பது வகைகங்களும் பற்றில் தனைகள் குடைகள் கட்கை கைகங்களுகள் களைகளுகள் கள்கு கடுகள் இன் தனை கைக்குற் தினைக்கை உடுத்தி தல் மற்றுக்கு கைகள்களு
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வருவிலாமு 2008@rcd/ffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகையான கேமியோ கார்ப்பரேட் சர்வீசல் லிமிடெட்டின், லரிஷ்ஹாமைர்பின்.com ககும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sugukhure.com ல கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதார்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வருப்பு வழங்கப்படும். மின்னனு முறை, காகித முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதார மின்னனு வாக்களில் து வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் நடைமுறைன் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும். மேற்கூறிய குற்றதிக்கைகளின் அடிப்படையில், வருடாந்திர பொதுக் கூட்ட துறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் காகித நகல்களை பங்குதாரர்களுக்கு கேம்பளி அனுப்பாது என்பதை பங்குதார்கள் வைனத்தி வருகள் குழு சார்பரை அனுப்பாது என்பதை பங்குதார்கள் வைனத்தில் வனைவுன இயக்குனர்கள் குழு சார்பாக கைல் கலானி ஷோ புரோக்கள் குயிக ட்டிதான் ஒப்பம்/–	கொருந் 1) வி. கிருஷ்ணமூந்த்தி –பி.வர.1 2) கே. ரவிதமார் –பி.வர.2 3) தொருதி – பி.வர.4 4) பாதைண்டாது நிட்டுக்காக அணைபது விரிப்பி பிட எண்.28, இப்பிர்ப்பி பிட எண்.28, இப்பிர்புக் என் ரோடு, விக்கிரமாண்டி, விழுப்பறம் பலப்பிட் தங்களக்கு எதிராக கு.15, 20, 2027– 10ற்றும் எப்பு, சோலை தொணையை வருக் கொம்பதாக்கை வெர்ப்பிட தங்கள்க உடவது உர்காணவை கூடுக்கி திடிமற்றத்தில் உப்பட்டுள்ளது. அன்று வாய்தா போடப் பட்டுள்ளது. அன்று வாய்தா தோகான தேரேலா தேப்போன்ன திருவனைக்காக முன்னிலையாக அவரிவால் வழக்கு தன்னு அறிப்படும்	கண்ட மனுதாரர்கள்/வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்குடும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379/2024 என்ற நெம்பரில் மனு தாக்கல் செய்து, மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சும்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவில் 6ம் எதிர்மனுதாரர்/ பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆமுஜராக வருகின்ற 13.09.2024 அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் 6ம்.பிரதிவாகியாகியதாங்கள் நேரினே அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ காலை 10.00 மணிக்கு சமூகம் தீதிமன்றத்தில் ஆஜராகவேண்டியது. தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு பகரப்படும் என்பதை கண்டிப்பாய்	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR.R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.O.), Tirukovilur Taluk, Kallakurichi District, Pincode-605766 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable by 13.09.2024. You are hereby directed to appear before the above said court either in person or through your Counsel on 13.09.2024 at 10.30 A.M without fail , failing which the above suit will be	31-வது தீல்லீடு பொதுகூட்டத்தீன் அறிவ்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேதியல் புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வணிகங்கள் காக்தி வடிவிலோ அல்லது (மெப்பியணைல் செய்யப்பட்ட வடிகளை வாக்களிக்கும் வசதீலப்ப பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குகிடு மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேழும் வாக்களிக்கும் மசதீனை பற்றி தன்லம் அறிய அனுப்பப்பட்ட 2024 ஆண்டறிக்கையில் எப்பெனியின் இணையதளத்தை மாற்று தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 ஆண்டறிக்கையில் எந்த முரு நபரும் மற்றும் தனி நபர் அல்லது பாக்குதாராகள். அதன், நிறல்லாத்தில் எந்த மூரு நபரும் மற்றும் தனி நபர் அல்லாத மாத்குதாராகள். அதன், நிறல்லாத்தில் எந்த மூரு நபரும் மற்றும் தனி நபர் அல்லாத மாத்குதாராகள். அதன், நிறல்லாத்தில் பாக்குகளை வெறுகிறாட் மற்றும் தனி நபர் அன்றை மாத்குதற்கு விறது evoling(@Klintecht.com யிற்ற கட்-ஆஃப் தேதியினபடி மாத்கைனை லைத்தீகுந்த பிறது evoling(@Klintecht.com) யிற்று கட்-ஆஃப் தேதியினபடி மாத்குகளை கைவத்திருத்த பிறது evolung(@Klintecht.com) யிற்ற கட்-ஆஷேப்தேன் உறுப்பு உன்றுக்குவு குடி மற்றும் கடவு சொல்கையி வெறுவாம். இல்லா திதைவில் மாத்தனை வைத்திருந்தாலும் வேன் துரைதிறை மில் தேதியினப்படி மந்து வேறே அற்று கட் தனிப்பட்ட பால்துதாரர்கள் மற்றும் நிறல்லாத்தீன் பங்குகளை வைத்திருந்தாலும் போத்தனை வைத்திருந்தாலும் வோதுப்போராகி கட்-ஆக்கில் தோடுக்குப்பட்டுள்ளபடி மற்றும் கட்ஷ சொல்லை பயன்படுத்தலை அறிவிப்பட்ட மங்குதனை வைத்திருந்ததுக் தனிப்பட்ட பன்துதாரர்கள் மற்றும் நிறுவனத்தீன் பங்குகளை வதுதிருந்தாலும் மாத்தலை வைத்திருந்தாலும் பன்துகளை வைத்திருக்கும் தனிப்பட்ட மத்தவின்படி மற்று அனிவியை அன்றப்பியின் நிறுவனத்தின் உறுப்போராதா கட்-ஆக்கில் தேதிக்காம் மற்று திரியியை அன்றப்படி ஆண்டி வரைப்போறுமை அறிவிப்பின் தொருக்குகள் வடித்திரு கள்வு சேன் வேறுப்பேராலை கடை பற்றுகள் குறிக்கவிட்டுக்கள் கைக்காப்குக்கு ஆன்டு பொலுப்பேரனை கூட்ட அறிவியின் கொடுக்கப்பட்டுள்ளவு மீஹ்பனை வைத்திரு நிருவை கூட்ட வருத்துரராகவின் பதிலோடும். பாத்திலை மல்திதைதின் கடித்தலை முதேனை வைத்திருக்கு பன்துரராகவிக் பதிலோதிலை வடித்திய வல்மனினை கட்கத்தில் 91-வது பிரிவின்திற் வரைதியின் தொடுக்கவிட் கூட்டம் மற்றும் தனைதின் மத்தல் முறைகளை கடை கைதலை கை கொடுக்கவி கூட்கு தினைகை உட்குதிலை தைத்துகளுக்கும் பலதே
தங்கக் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் வுருவிவார் 2008@rcdffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் ள்வீசல் லிமிடெட்டின். கல்6வ@camonohab.com-க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை சும்பெனியின் இணையதளம் www.sugukture.com-ல் கிடைக்கும். மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு மாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பங்குதாரர்கள் தொலைதாரத்தில் இருந்து அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னணு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் நறைமுதைகள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும். மேற்கூறிய கற்றறிக்கைகளின் அடிப்படையில், வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் காகித நகல்களை பங்குதாராகளுக்கு கம்பெனி அனுப்பாது என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொன்னும். இயக்குனர்கள் சூழே சார்பாக கைக் க தமானிஷே புரோக்கள் லமிடேட்டிற்காக	 கொருர் பி. பி. கிருஷ்ணமூர்த்தி –பி. வரு 1 2) கே. ரவிதமார் –பி. வரு 2 3) தெருந்தி – சி. வரு 4 4) பது சந்தி – சி. வரு 4 4) பாதைன்ற மாநு 5 – சி. வரு 4 4) பாதைன்ற மாநு 5 – சி. வரு 4 4) பாத்தன்ற மாநு 5 – சி. வரு 6 6) கிரி மாதி பி. பி. என்ன 7 பி. பி. என்ன 7 பி. வி. விரு 6 மாதி 6 6) கிரி வர் டி. செல்லு தொரைகளை என்று 6, 2007 – பி. வரு 6, செல்லு தொரைகளை வருக் கொரு 6, 2007 – பி. பி. பி. விருக்கில் ஸ்சி சன் ரோ 6, 2007 – மி. வி. பி. பி. விருக்கில் வி. சன் ரோ 6, 2007 – பி. பி. விருக்கில் வி. சன் 6 விரு 7 பி. விருக்கில் வி. விருக்கில் வி. விருக்கில் விரு கிரும் 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10,	கண்ட மன்தாரர்கள் / வாதிகள் அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மீன்டும் கோப்பில் எடுக்க வேண்டி ஆர்டர் 9 ரூல் 9ன் படி IANO.379/2024 என்ற நெம்பரில் மன்ற தாக்கல் செய்து. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாராகிய தங்களுக்கு பலமுறை படி கட்டி சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகத்தால் தங்களுக்கு சம்மன் சார்வாகும் பொருட்டு இந்த பொது அறிவிப்பு அனுப்பட்படுகிறது. மேற்படி மனுவில் 6ம் எதிர்மனுதாரர் பிரதிவாதியாகிய தாங்கள் மேற்படி மனுவில் ஆப்மனூராக வருகின்ற 13.09.2024 அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் 6ம்பிரதிவாதியாகியதாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ காலை 10.00 மணிக்கு சமூகம் தீதிமன்றத்தில் ஆஜராகவேன்டியது தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு	enrolment as an Advocaté moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. SIVARAMAN.A After ten days of the publication of this notice and within three months thereafter I, PRAKASH RAYAR, R, S/O. RAMACHANDIRAN, aged 32 years permanently residing at 177/65, South Street, SANTHAPETTAI, (P.o), Tirukovilur Taluk, Kallakurichi District, Pincode-605766 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104.	Kodambakkam, Chennai 600024 (2nd respondent) Please take notice that the petitioner/Plaintiff has taken out Application in I.A No 1 of 2023 IN the above O.S No.167/2022 Before the District Munsif at Tambaram seeking Interim Injunction against the respondents. The above I.A No.1 of 2023 came up for hearing on 08.08.2024 Before the District Munsif at Tambaram. The Hon'ble Judge was pleased to order for fresh paper publication and private Notice to you returnable by 13.09.2024. You are hereby directed to appear before the above said court either in person or through your Counsel on 13.09.2024 at 10.30 A.M without fail , failing	31-வழ த்லல்டு பொதுகூட்டத்தின் அறிவ்பில் அரிப்பிடப்பட்டுள்ளபடி 16-09-2024 கட்டாப் தேறிப்பை புதிவு தேதி சாதாரண மற்றும் சிறப்பு வலரிகள்கள் காக்கு வடிவிலோ அல்லது (மெப்பியணைல் செய்யப்பட்ட வழக்களை வைத்திருக்கும் மாதீனை பற்றி தாவல் அறிய வாக்களிக்கும் வசதீலாய பயன்படுத்தி வாக்களிக்காதவர்கள் வாக்குகிடி மற்றும் நியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேழும் வாக்களிக்கும் மாதீனை பற்றி தால்லல் அறிய அனுப்பப்பட்ட 2024 ஆண்டறிக்கையில் எந்த ஒரு நபருல் மற்றும் தியமிக்கப்பட்ட ப்ராக்ஸு மூலமாக வாக்களிக்கலாம். மேழும் வாக்களிக்கும் மாதீனை பற்றி தகவல் அறிய அனுப்பப்பட்ட 2024 ஆண்டறிக்கையில் எந்த ஒரு நபருல் மற்றும் தனி நபரி சில்லாத பங்குதாரர்கள். அதன், நிறலவாதில் எந்த ஒரு நபருல் மற்றும் தனி நபரி சில்லாத பங்குதாரர்கள். அதன், நிறலவாத்தில் மர்த்தனை வைத்திருக்கும் எந்த ஒரு நபருல் மற்றும் தனி நபரி சில்லாத பங்குதாரர்கள். அதன், நிறலைகள் வைத்திருக்கும் எந்த ஒரு நபருல் மற்றும் தனி நபரி சில்லாத பங்குதாரர்கள். அதன், நிறலவாதில் வந்த ஒரு நபருல் கட் ஆஃப் தேதியினபடி மாக்குகளை வைத்திருந்த பிறகு evoling(@Klintech.com யிதல்கை பெறுதிரை வருக்குற்றும் உன்றணுடி குடி மற்றும் கடவு சொல்கலைப் பெரலைபல் இருப்பினும் தொகைவதாற பின்னைக்களிய நினாக விகர் தற்களவே Klintech. பில் முறை வெற்றுற்றும் தொணைஹை இவர்ப்பட்டின் திற்களிலே இருத்தும் பயனர் மது மற்றை வருதிதுறை யயன். மற்றும் இவலாத்தின் பாங்குகளை வைத்திருந்தாறும் அன்றை பொதுப்போராகன் கட்-ஆகிலி தேதிரினபடி பங்குகளை வைத்திருந்தாறும் ஆண்டு வோதுப்போனை கூட்ட அறிவிப்பின் கொடுக்கப்பட்டுள்ளபடி மற்பைகளை மன்பற்றலாம். புத்தனர் மூறிதல் பலர்களா வழி முறைகளை மன்பற்றலாம். புத்தனர் மரைதேனா வழி முறைகளை மீன் பற்றைகள் உடல் வருவிப்பின் கொடுக்கப்படுக்கான வின் வருக்கள் திருக்கும் அனிறே பொதுப்போனை வற்றியியின் கொடுக்கப்படுக்கு வருகளுக் பரல்களை வது துற்று முருதல் பற்றுகள் கூட்டம் மறைகளை கட்குதின் தறுப்போனை கூட்ட வருகியின் களைக்கப்புக்கு தின்றை வைத்திருத்துவை சுத்தில் தின் துறிக்கும் துரைகளின் பதிவோடும். பாங்குகளை உடல் வரைகளை கடை குத்தான் களும் புதைகளை முன்னும் பங்குதாரர்களின் குறினைக் கூட்கிறை தலை மினைகள் கடைக்கு தன் கரு தலைக்கு லேட்குவன் வறினிக்கப்படுக்கு தினைக் உடல் பேன் கரு குறுவின் ஆனைக் குடைப்பு